



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,673 — FRIDAY, MAY 21, 1954

(Published by Authority.)

## PART III — LANDS

(Separate paying is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	791
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	794
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	794
		Miscellaneous Land Notices	797
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this issue contains List of Applications for Public Carriages' Permits for use of Lorries for fee or reward, &c

## Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0 7 perch from the land called Muuthagahawatta Demataowita situated at Muruthawela, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North and east by Ketakelagahawatta,  
South and west by Diya Ela Oya

(2) A portion, in extent about 14 perches from the land called Demataowita, situated at Muuthawela, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North and east by Ketakelagahawatta,  
South and west by Diya Ela Oya

(3) A portion in extent about 1 A 2 R 36 8 P from the land called Kahatagahawatta, situated at Muuthawela, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North by Malwatta and Old Course of Diya Ela Oya,  
East by fence and footpath,  
South by Muruthagahawatta aka Demataowita and Colombo-Kandy Road,  
West by Diya Ela Oya and Demataowita

(4) A portion, in extent about 24 perches from the land called Amuna Pillewa, situated at Muruthawela, Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North and west by Amuna Pillewa,  
East and south by Old Course of Diya Ela Oya.

(5) A portion, in extent about 3 roods and 12 perches from the land called Bogaha Owita, situated at Pasyala, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North by old irrigation ela and vegetable garden,  
East by Diya Ela Oya,  
South by owita and coconut garden,  
West by channel

(6) A portion, in extent about 10 perches from the land called Galgodawatta, situated at Pasyala, Siyane Korale East, Colombo District; and bounded as follows —

North and south by Galgodawatta,  
East by channel,  
West by Galgodawatta and foot path

Ref Q 4612/J/L.L.D/231/53.  
Colombo, April 7 1954

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No Q 4329/J/TW/2426

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary plan No 3,642	Villages—Hanwolla Pahala and Atigala	Names of the Claimants	Extent		
						A	R	P
1	Eppamulla	Garden and a temporary house			Weeraperumage Isohamy of Hanwolla Pahala and the Archbishop of Colombo	0	0	9 90
2	Eppamullaowita	Garden and a house			Dematanptiyage Cornelis of Hanwolla Pahala and the Archbishop of Colombo	0	0	9 06
3	Pinkellaowita	Coconut garden			H. W. de Silva and others	0	0	14 67
4	Eppamullawatta	Garden			Kankange Dona Elisabeth of Atigala, Hanwolla	0	0	29 96

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 21, 1954, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 7, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 15, 1954.

A. ST V. WIJEMANNE,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No Q 3506/J/HLG/362

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,576.	Village—Mudagomuwa	Names of the Claimants	Extent		
						A	R	P
1	Millagahawatta	Coconut garden			M Jona Fernando, D Sitta Fernando, D Sugathian Fernando, D Sumanadasa Fernando, D Peduru Fernando, D John Fernando and D Suwaris Fernando, all of Mudagomuwa, Bemmulla	0	0	1 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on July 21, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 7, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, May 15, 1954

A ST V WIJEMANNE,  
Assistant Government Agent

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No L.H 832

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Supplement No 3 to final vilage plan No. 87	Village—Gammana	Name of Claimant	Extent		
						A	R	P.
132	Malgahaudumulleowita	Paddy field contains 4 ratadel trees 10 years and a nursery of fow rubber plants 10 years			Gammanna Liyanage Sinanais, Gammanna Liyanage Diyes, Gammanna Liyanage Samis Appu, Gammanna Liyanage Jamis Singho, Gammanna Liyanage Arthun Gammanna Liyanage Punchihamy, Gammanna Liyanage Menduis, Gammanna Liyanage William Singho, Gammanna Liyanage Babun Singho, Welipenne Withanage William Singho, Bedde Vithanage Pelek Singho and Marage Liversis, all of Gammanna Three ratadel trees and rubber nursery claimed by Bedde Vithanage Pelek Singho and 1 ratadel tree claimed by Gammanna Liyanage Arthun	0	0	8 0
133	Imbulgahawatta	Garden contains 1 jak tree 30 years, 1 coconut tree 30 years, 3 coconut plants 3 years and 8 arecanut trees 30 years			Kulapputantarige Davith Singho of Gammanna	0	0	9 4
134	Do	Rubber contains 4 rubber trees 30 years			Kulapputantarige Gunapala and Sriyamulla Vithanage Senehamy, both of Gammanna	0	0	4 0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the D R. O., Matugama, on July 5, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing, (in duplicate) on or before June 25, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, May 13, 1954

R. L. BALASURIYA,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No L.H. 905,

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No A 3,617 Village—Handapangoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Nugahona Egodawatta alias Hikgahawatta	Garden contains 1 coconut tree 15 years, 1 lunumidella, 1 kotakela 1 kumbuk, 3 arecanut trees 5 years, 2 bambu bushes 5 years, 1 lunumidella, 2 arecanut trees 1 year, and part of an irrigation channel	Gallage Podihamy, Ratugamage Luwis Appu, Subasingha Arachchige Alice Nona and Munagamage Nohothettige Elias, all of Handapangoda	0 0 5.7
3	Do	Garden contains 7 coconut trees 20 years, 1 mango and 2 jak trees 10 years and part of irrigation channel	do.	0 0 10 0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Handapangoda, S M School hall, on July 3, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing, (in duplicate) on or before June 24, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, May 12, 1954.

R. L. BALASURIYA,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LH 1015.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,635 Village—Ukwatta Kalutara Totamuno, Kalutara District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Potungawolanda	Garden contains 1 nadun, 1 godapora, 1 milla tree 20 years, 2 rubber trees 10 years, 9 rubber trees 1 year	Ileppuuma Arachchige Dona Luciana Perera, Gunatilleke, Manatunge Arachchige Chandraratna and Manatunge Arachchige Somawathie of Ukwatta	0 0 4 2
2	Do	Garden contains 1 rubber tree and 2 coconut trees 15 years	Don Liyoris Manatunge of Ukwatta	0 0 1.4
3	Do	Part of garden (no cultivation)	Lokuge Dandiris Singho of Ukwatta	0 0 1 2
4	Do	Garden contains 3 coconut trees 15 years, 2 rambuttan, 2 mango, 1 rukattana, 1 jak and 2 na trees	Tonnakoon Arachchige Dimitias of Ukwatta and Tonnakoon Arachchige Sampathamy of Ganagamuwa, Horana	0 0 11.8
5	Do	Part of garden (no cultivation) contains part of stone steps	Ellawala Wijitha Thero of Ukwatta	0 0 2 9
6	Do	Garden contains 1 na, 2 rubber, 2 jak trees, 15 years, 1 arecanut, 1 jak, 1 kaju, 1 rubber trees, 10 years, 1 rubber, 1 godapora and 2 kaju trees, 5 years	Lokuliyango Dona Nelis Nona de Alwis of Polpola	0 0 1 9
7	Do	Garden contains 2 mango, 1 waldel, 11 rubber and 4 coconut trees 20 years, 5 rubber, 1 kaju, and 5 arecanut trees 10 years and part of P W D road	Illeperuma Arachchige Dona Luciana Perera Gunatilleke, Manatunge Arachchige Chandraratna and Manatunge Arachchige Somawathie of Ukwatta	0 0 13 0
8	Do	Part of garden (no cultivation) contains parts of permanent building and a P W D road	Imbulagodage Helenahamy of Ukwatta	0 0 2 8
9	Do	Garden contains 6 coconut trees 30 years, 1 mango, 1 jak, trees, 20 years, 1 orange, 1 mango, 1 ratadel, 1 jambu, and 17 arecanut trees, 10 years, 1 coconut, 2 arecanut, 1 kitul, 1 mango, and 4 coffee bushes, 5 years and parts of a permanent building and P. W. D. road	Imbulagodage Helenahamy, Lokuge Andi Singho, Lokuge Sarahamy, Lokuge Premaratna, Lokuge Carolis Singho, Lokuge Palis Singho, Lokuge Delin Nona and Lokuge Dilehamy of Ukwatta	0 0 10 7
Total ..				0 1 9.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on July 2, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing, (in duplicate) on or before June 23, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount, claims of persons who have not sent in written claims before June 23, 1954, will not be entertained.

The Kachcheri,  
Kalutara, May 10, 1954.

R. L. BALASURIYA,  
Additional Assistant Government Agent.

Please quote my reference No in all correspondence in this connection.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

**Notice under Section 7**

Reference No. LA/7634/J/E/2439.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose: viz:— for the construction of Ku/Ibbagamuwa Government Model Primary School.

**Description of the land to be acquired:**

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No J/E/2439 of September 19, 1952, and published in the *Government Gazette* No. 10,462 of October 10, 1952.

An extent of 0 A. 3 R. 37 7 P., out of the land called Maragahapityahalmillagahamulawatta situated in Ibbagamuwa Village, Thalawisudeka Korale West, Hiriyala Hatpattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lot 191 in Supplement No. 2 to F. V. P. 1,172.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Kurunegala Kachcheri, on July 1, 1954, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 23, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of claim should be produced before me at the time of inquiry.

Persons who do not send in written claims before the due date specified above need not appear before me at the inquiry as I will not inquire into their oral claims in the absence of written claims.

My notice under section 7 of the Act dated September 5, 1953, is hereby cancelled.

The Kachcheri,  
Kurunegala, May 10, 1954.

SAM H. SILVA,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

No LRO/APL 5660.  
G. A.'s No. LRO 60.

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

G. A.'s No LE/LL 1020.  
My No. OM 252.

#### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on June 29, 1954, at the Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m., on June 19, 1954, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A C L ABEYESUNDERE,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

W. S DE ALWIS,  
for Land Commissioner.

Colombo, May 13, 1954.

May 5, 1954.

#### Particulars of Land to be dealt with

Lot No.	Name of permit-holder or applicant	Extent A. R. P.
522	Abeydasa Dias Mahaarachchi of Pitigala	23 1 3
523		
362		

#### Particulars of Land referred to above

Preliminary plan No A 1,741. Village—Nirveli South

Lot No.	Name of permit-holder or applicant	Extent A R P
1	V Sinnathamby, Nirveli South, Nirveli	0 0 32 5
4	do	0 0 36
Total		0 1 28 5

## Land Redemption Notices

L. D.—B 49/50

Ref No LRO/APL/5586—J/54/L/132  
My No. LA 3545

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5(1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, April 23, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

#### Schedule

Lot	Name of Land	Preliminary plan No A 2,071. Village—Mahawela Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mahawelawatta	Rubber, cocoa and coconut garden 50 years, contains pepper creepers on kappok trees and a thatched mud hut	A P. Fernando, B. J Pieris and C. W. Nandawathie de Silva, all of 76, King Street, Kandy	19	2	10
		Rubber, cocoa and coconut garden 50 years, contains pepper creepers on kappok trees	do.	1	2	34
Total				21	1	4

L D—B 49/50

No. LD 4776/LRO/APL 3510—J 54 L. 27

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri, on July 14, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing in duplicate on or before July 7, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.\*

Kandy, May 14, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 2,039 Village—Botota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Dorandakumbura	Paddy field over 30 years	Botota Vihara Trustee—Rev. B. Dhamma-rakkita, Botota Vihara, Medawala	0	2	6
2	Do	Threshing floor	do	0	0	8
3	Keliyalkotuwehena Keliyalkotuwe- chena	Garden contains coconut, jak, rubber, arecanut and mango trees, 10–20 years	do	0	3	14
4	Warakawa Kumbura	Paddy field over 30 years	do	0	1	25
Total				1	3	13

\* Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia

L. D.—B 49/50

No. LD 4777/LRO/APL 3680/J. 54 L. 43.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing before me at the Kandy Kachcheri, on July 14, 1954, at 9 30 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before July 7, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.\*

Kandy, May 14, 1954

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 2,059. Village—Puliyadde

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Moraharakumburewatta	Garden contains 1 arecanut tree 10 years, and few scattered tea bushes 50 years, and paddy field	W. M. Appuhamy and W. M. Kalu Banda, both of Wehigaldeniya, Talatuoya	0	0	22
2	Do	Garden contains few scattered tea bushes 50 years, and 2 arecanut trees 10 years	do	0	1	32
Total				0	2	14

\* Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

L D—B 49/50

No. LB 2220—LRO/APL 5793—J54, L66

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matara Kachcheri, on July 8, 1954, at 10 a.m., and

(b) notify to me in writing (in duplicate) on or before June 30, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, May 13, 1954

A. T. M. SILVA,  
Additional Assistant Government Agent.

## Schedule

Supplement No. 3 to final village plan 515. Village—Sapugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
55	Inalalalpandeniya alias pandeniya Pahalalaka	Paddy field	A. D. S. Wickremaratne, Kamburupitiya	0	0	7
56	Do	do	do	0	2	12
57	Do	do	do	0	0	9
58	Do	do	A. Wijenayake, N. Wijenayake, both of "Asokagar", Kamburupitiya	0	0	7
59	Do	do	do	0	2	18
60	Do	do	do	0	0	7
Total				1	1	20

N.B.—Please quote this reference number in all letters in this connection.  
L.D.—B 49/50.

No. LA/7177/LRO/APL. 975/J/LLD/2331

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on June 24, 1954, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before June 16, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date will not be entitled to have such claims considered at the inquiry.

May 15, 1954.

SAM H. SILVA,  
Assistant Government Agent.

**Schedule**

Extract 1 to V P. 1,216. Village—Aragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
561	Galehena Dalupotegedarawatta	Coconut garden 40-45 years old	Dewatapejjalage Tikkgage Tenna, Dewatapejjalage Tikkgage Sirie, both of Getuwana, Kurunegala	3	2	18
Total ..				3	2	18

N.B.—Please quote this reference number in all letters in this connection. No. LA/LRO/53/2/LRO/APL 3035/J/LLD/96/53.  
L.D.—B 49/50.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on July 1, 1954, at 9 a.m., and

(b) notify to me in writing on or before June 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

Kurunegala, May 15, 1954.

SAM H. SILVA,  
Assistant Government Agent

**Schedule**

Preliminary plan No. A 1,190. Village—Jakaduwa

Lo	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kopihena	Coconut garden 10-25 years	S S W B. Ukkubanda of Puswella, Weuda	0	2	31
2	Do.	do.	S. S. W. B. Ukkubanda of Puswella, Weuda, disputed by Jayakadulena Rajamaha Vihara (Incumbent:—Puswella Sumana Thero of Jakaduwa)	0	0	4
3	Do.	do.	do.	0	0	1
4	Do.	do.	S S. W. B. Ukkubanda of Puswella, Weuda	0	0	33
5	Do	Coconut garden 10-25 years, contains about 100 rubber trees 20 years (interplanted)	do.	4	0	9
6	Do.	Coconut garden contains 3 coconut trees 20-30 years, 3 jak trees 20-30 years, 1 rubber tree 12 years, 2 kapok trees 10 years, 19 arecanut trees 2-15 years, 6 coffee plants 2-15 years	do.	0	0	17
Total ..				5	0	15

N.B.—Please quote this reference number in all letters in this connection.  
L.D.—B. 49/50

No. LA/7702/LRO/APL. 4280/JLLD/2932

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on July 1, 1954, at 9 a.m., and

(b) notify to me in writing on or before June 23, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of the inquiry. It should be noted that those who fail to notify their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry.

May 15, 1954.

SAM H. SILVA,  
Assistant Government Agent

## Schedule

Combined Supplement No. 1 to F V. P's 270 and 275 Village—Makandura and Eliwila

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
68	Potukotuwagawahona	Coconut garden, old, contains an earth well	W Palilis Singho, Jaṭṭa Junction, Anuradhapura	7	3	0
69	Do	Coconut garden, old	do	0	0	25
Total				7	3	25
6	Do	do	do	0	0	2
Total				0	0	2

Ref No LRO/APL/4387A J/LLD/183/53/LG 147.

L D—B 49/50.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M G V P W Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Rest House, Ambepussa, on July 27, 1954, at 9 a.m.; and
- (b) notify to me in writing in duplicate on or before July 20, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount
- (c) The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before July 20, 1954. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry

The Kachcheri,  
Kegalla, May 12, 1954

M G V P W SAMARASINGHE,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A. 743 Village—Maynnelwala and Dorawaka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Mankadagawawatta alias Thalawitohenekebaltennewatta	Coconut garden about 40 years	Dombatadenipathirannehelage Maguls Singho and Miss Kaluarachohige Nandawathie Wansalatha (minor), both of Kukulpona, Dorawaka	0	0	23
2	Do	Coconut garden about 40 years contains 1 coconut plant 4 years, 2 jak trees 30 years and 12 arecanut trees 15 years	do	0	0	8
3	Do	Coconut garden 40 years	do	1	3	22
4	Do	Coconut garden contains 2 coconut plants 4 years, 1 jak tree 30 years and 5 arecanut trees 4 years	do	0	1	12
Total				2	1	25

## Miscellaneous Land Notices

## LAND KACHCHERI NOTICE

APPLICATIONS are hereby invited for the allotment of the Crown lands, the particulars of which are given in the Schedule below

2 All applications which should be substantially in the form given below must reach the Government Agent, North-Western Province, on or before June 30, 1954

3 A Land Kachcheri will be held for the purpose of selecting suitable applicants to receive the land at such places and on such dates as may be notified to the applicants later. For this purpose, every applicant should indicate in his application clearly the address to which communications should be sent to him. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri it will be presumed that the applicant does not wish to pursue his application further

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act of omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may, in any particular case be refunded or not, shall be final

5 Applications from persons (individuals or Companies) belonging to the following income groups will be considered—

Class A—Income limits up to Rs 12,000 (unmarried persons) and Rs 24,000 (married persons) per year to receive allotments not exceeding 50 acres each.

Class B—Income limits over the above amounts to receive allotments up to 200 acres each

The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income

Priority in selection will be given to the classes in the order given above. Variation from the above grouping will be considered if applicants produce evidence of cash reserves at their disposal

6 Tenure under the Land Development Ordinance will be given to selected applicants in Class A. Those in Class B will be given long term leases under the Crown Land Ordinance. The annual payment will be 4 per cent. of the unimproved value of the land in the case of tenure under the Land Development Ordinance. In the case of leases, the rent will be 4 per cent. of the unimproved value of the land revisable every 30 years

The long term lease will be for 60 years initially, with the option to the lessees to extend the period for a further 60 years.

7 The lands indicated in the Schedule are reported to be generally suitable for coconuts, fruit trees, citrus, &c. The selected applicants will be required to develop the lands in permanent crops according to an approved programme of development

8 Any further particulars (conditions of leases, &c) can be had from the Government Agent, North-Western Province

The Kachcheri,  
Kurunegala, May 7, 1954

A ARULPIRAGASAM,  
Government Agent.

## Schedule of Lands

Name of Village	F. V. P. No.	Extent
Kohwewa	3,193	152 0 0
Ihalamawatagama	2,401	627 2 19
Kallanchiya	2,399	347 1 9
Polontalawa	2,396	302 0 24
Divullewa	2,411	193 0 6
Kadawalapitiya	2,411B	104 2 12
Kuruwikulama	2,398	284 0 23
Kongaswalayagama	2,410	83 0 27
Taranagolla	2,414A	675 0 29
Wahanthera	1,987	73 2 15
Hewanpelessa	3,406	13 3 35
Ihakolagama	1,989	41 3 20
Kadambawa	1,943	254 0 0
Ratmale	1,921	297 0 0
Walpaluwa	1,926	235 0 0
Gajjanagama	2,376	20 1 2
Kudagama	2,376A	23 0 0
Ukwatagama	1,915	104 1 32
Nagollagama	1,918	50 1 10
Talagalla	1,917	235 1 18
Konwewa	2,405	125 3 7
Magurankadawala	1,541	174 3 1

## FORM OF APPLICATION

- Name of applicant and address: \_\_\_\_\_.
  - Permanent address: \_\_\_\_\_.
  - Occupation: \_\_\_\_\_.
  - Whether Ceylonese: \_\_\_\_\_.
  - Whether married or not and number of dependents: \_\_\_\_\_.
  - If the applicant is a company, state the names and nationalities of the Directors; the total number of shares and the number of shares held by Ceylonese: \_\_\_\_\_.
  - Annual income according to the last notice of assessment by the Income Tax Department: \_\_\_\_\_.
  - What cash reserves are there, if any: \_\_\_\_\_.
  - Particulars or private lands owned and how utilized: \_\_\_\_\_.
- | Hughland | Paddy    |
|----------|----------|
| A. R. P. | A. R. P. |
| _____    | _____    |
- Particulars of Crown Land held on lease and how utilized: \_\_\_\_\_.
- | Hughland | Paddy    |
|----------|----------|
| A. R. P. | A. R. P. |
| _____    | _____    |
- Particulars of land applied for Extent: \_\_\_\_\_, Plan No. \_\_\_\_\_ Village, &c \_\_\_\_\_.
  - What crops you propose to grow: \_\_\_\_\_.
  - Amount prepared to be invested annually: \_\_\_\_\_.

Date: \_\_\_\_\_, Signature of Applicant: \_\_\_\_\_

L 6765

## NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Principal, Wesley College, Colombo, has applied for a lease of Crown land from Lot 36 in Crown Land Plan No. 3—Borella Ward, situated at Wanathamulla, within the Municipal limits of Colombo, in extent 3 A 3 R 31 56 P., for use as a playground by the College

2 The land is available for the purpose and it is therefore proposed to grant the application, subject to the following terms and conditions:—

- Term: 30 years;
- Rent: Rs 250 per annum;
- The lease shall be terminable at six months' notice by either party;
- The lessee shall use the land for a playground and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing within six weeks from the date hereof

The Land Commissioner's Office, M. RAJENDRA,  
Colombo, May 21, 1954 Land Commissioner

No LS 2599.

## NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs P. J. Ratnayako, P. R. Pathurana and G. Sirisena—Trustees of the Rural Development Society, Pattiyapola—have applied for a lease of lot 334 in F V P 259, in extent 1 A. 1 R. 36 P., situated in the village of Pattiyapola, Hambantota District for the construction of a meeting hall and for use as a playground.

2 The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- Term: 5 years;
- Rent: Rs. 7 50 per annum;
- The lessees shall use the land as a site for a meeting hall and playground and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, May 21, 1954. J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

No. LS 3140

## NOTIFICATION UNDER REGULATION 21 (3) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Erowugoda Mudiyanselage Bemp Singh and Don Sugathadasa Ranasinghe—Trustees of the Rural Development Society, Saliyapura—have applied for a lease of a piece of Crown land about one acre in extent from lot 1A1 in F. V. P. 164, situated at Saliyapura, Anuradhapura District for the purpose of establishing a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- Term: 5 years;
- Rent: Rs. 2 per annum;
- The lessees shall, within six months from the commencement of the lease, erect a meeting hall on the land, in conformity with plans and specifications approved by the Government Agent, North-Central Province;
- The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, May 21, 1954. J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner

No LS 3171.

## NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs J. P. D. Kiriya, J. P. D. Manika and J. P. D. Mitiya of Ihala Radawa—Trustees of the Rural Development Society, Ihala Radawa—have applied for a lease of a piece of Crown land about two acres in extent from lot 46 in F. V. P. 2,442, situated in Ihala Radawa village, Kurunegala District for the purpose of establishing the following buildings thereon:—

- a meeting hall,
- a weaving school,
- a carpentry shed,
- a free reading room,
- a play ground,
- a demonstration agricultural plot.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- Term: 5 years;
- Rent: Rs. 4 per annum;
- The lessees shall, within one year from the commencement of the lease establish on the land a meeting hall, weaving school, carpentry shed, a free reading room and prepare the land for a play ground and also a demonstration plot to the satisfaction of the Government Agent, North-Western Province;
- The lessees shall use the land as a site for the purposes mentioned in (c) above and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, May 21, 1954. J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.



No LS 3201

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. K. Thilampalam, V. Sinnathambi and J. Nicholas of Vellankulam—trustees of the Rural Development Society, Vellankulam—have applied for a lease of a piece of Crown land about  $\frac{1}{2}$  acre in extent from lot 2 in P. P. 6,162, situated at Vellankulam in the Divisional Revenue Officer's Division of Mantai of the Mannar District, for the purpose of erecting a reading room thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term . 5 years ,
- (b) Rent . Re 1 per annum ,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land a reading room to the satisfaction of the Assistant Government Agent, Mannar ,
- (d) The lessees shall use the land as a site for a reading room and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
Colombo, May 21, 1954.

LJ. 310

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Parish Priest of Arippe has applied, on behalf of the Bishop of Jaffna, for two acres of Crown land situated at Kokkupudayan in the Divisional Revenue Officer's Division of Musali, Mannar District, to be used as a site for a playground for the Roman Catholic School.

2. The land is bounded as follows—

North V. C. road to Kondaichu from Kokkupudayan,  
East and south Crown land,  
West . L. D. O. land of A. Francis,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 10 years with an option of renewal for a further term of 10 years ,
- (b) Rent . Rs 2 per annum ,
- (c) The lessee shall use the land as a site for a playground and for no other purpose

3. The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
Colombo, May 21, 1954.

LJ. 311

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. S. Vanniasingham, K. Periyathambi, S. Thambasa, K. Samthambi and K. Kunchithambi—trustees of the Panama Pillayar temple—have applied for the lease of a piece of Crown land, about one acre in extent, situated at Panama, Panama Pattu, Batticaloa District, for the establishment of a Hindu temple thereon.

2. The land is bound as follows—

North . P. W. D. road,  
South Crown land,  
East Road to Panama Tank,  
West Crown land,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years ;
- (b) Rent Rs 5 ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a permanent building to serve as a Hindu temple on the land, to the satisfaction of the Government Agent, Eastern Province ,

(d) The lessees shall use the land as a site for a Hindu temple and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
Colombo, May 21, 1954.

LJ. 324.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS, 21 (2)**

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Iranai—Iluppaikulam has applied for the lease of a piece of Crown land about one acre in extent, situated at Iranai—Iluppaikulam, Mantai Division, Mannar District, for the construction of an office and store thereon.

2. The land is bounded as follows:—

North and east Crown land,  
South . V. C. road to Kakkuyankulam and reservation,  
West. Tunnukai—Puvarasankulam P. W. D. road and reservation,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 10 years, with an option of renewal for a further term of 10 years ;
- (b) Rent Re 1 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent office and store on the land to the satisfaction of the Assistant Government Agent, Mannar ,
- (d) The lessee shall, use the land as a site for an office and store and for no other purpose.

3. The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
Colombo, May 21, 1954.

No. L. J. 280.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. K. Tikiri Banda, E. M. Panchrala and U. Appuhamy—trustees of the Sri Parakrama Dharmawardhana Society, block A, P. S. S. Polonnaruwa—have applied for the lease of a piece of Crown land, about three acres in extent, from lot 159 in I. S. P. P. 28, situated in block A, P. S. S. Polonnaruwa, for the establishment of a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent Rs 3 per annum ,
- (b) The lessees shall, within three years from the commencement of the lease, erect buildings to serve as a pangsala, a Vihara and a Bana preaching hall (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa ;
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which the priest belongs ,
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
Colombo, May 21, 1954.

L.J. 55.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs K. Subramaniam, K. Mathuramattu and V. Suppiah—trustees of the Muttu Mari Amman Sangam, Pawakkulama—have applied for the lease of a piece of Crown land, about  $\frac{1}{4}$  acre in extent, from lot 34p in I. S. P. P. 1, situated at Pawakkulama, Anuradhapura District, for the establishment of a Hindu temple thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 2.50 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a permanent building consisting of two rooms and a hall, on the land in accordance with plans and specifications approved by the Government Agent, North Central Province;
- (d) The lessees shall use the land as a site for a place of worship and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, May 21, 1954.

L. J. 118.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. Marakandu Sivasambo, Arupilla Pennampalam, Ramanathy Vaithilingam, Velupilla Nagalingam and Sinnaddy Kanapathipillai—trustees of Thuru-nerikalum Uru-thrapuram Society—have applied for a lease of 2 acres of Crown land situated at Kihnochchi adjoining Taylor Road for the establishment of a Hindu Temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years with the option of renewal for two further terms of 30 years each;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessees shall, within two years from the commencement of the lease erect a temple on the land and maintain it to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessees shall use the site for a Hindu Temple and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

Colombo, May 21, 1954.

L. J. 178.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Galkriyagama Co-operative Agricultural Production and Sales Society has applied for the lease of about one acre of Crown land, from lot 8 in F. V. P. 1,095, situated at Radagamawatta, Kalagam Palata, Anuradhapura District, for the construction of a store thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years, with an option of renewal for a further term of 10 years;
- (b) Rent: Re. 1 per annum, subject to revision if the lease is renewed;
- (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect a store on the land to the satisfaction of the Government Agent, North Central Province;
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, May 21, 1954.

L. J. 246.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the General Manager of the Church of Ceylon, Tamil Schools, has applied, on behalf of the Bishop of Colombo, for a lease of a piece of Crown land, about 2 acres in extent, situated at Alyavalai, Vadamarachchi Division, Jaffna District, for the erection of a school thereon.

2 This land which is bounded as follows:—

North by private land of K. Suppiah, " "  
East, south and west by Crown land

is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Re. 1 per annum;
- (c) The lessees shall, within two years from the commencement of the lease, erect the school building on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessee shall use the land for the school and matters attendant thereto and for no other purpose.

3. The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, May 21, 1954.

No. OB/TR/10.

**RESTORATION OF VILLAGE TANKS BY  
PRIVATE ENTERPRISE**

THE following tanks situated in Kaddukulam Pattu West D. R. O's Division of Trincomalee District are available for restoration by Private persons (individuals or Companies) with adequate financial resources. These tanks have been investigated and the estimated cost of restoration and the approximate area to be benefited are stated against each.

## (1) Muthaliyar Kulam

- (a) Situated in the Village of Velvei, near the 8½ mile post on the Trincomalee-Anuradhapura Road
- (b) Approximate irrigable area 72 acres
- (c) Estimated cost of the scheme: Jungle clearing, bund, spill, sluice, provision of irrigation facilities, &c., Rs. 55,000.

## (2) Periya Muthaliyar Kulam

- (a) Situated about 1 mile from the 11th mile post on the Trincomalee-Anuradhapura Road
- (b) Approximate irrigable area 100 acres.
- (c) Estimated cost of the scheme: Jungle clearing, bund, spill, sluice, providing irrigation facilities, &c., Rs. 66,000.

## (3) Millawewa.

- (a) Proceed along the Trincomalee-Anuradhapura Road for a distance of 17 miles and on the Gomarankadawala-Kuchchaveli Road for 14 miles, turn left and walk  $\frac{1}{2}$  mile
- (b) Approximate irrigable area 38 acres.
- (c) Estimated cost of the scheme: Jungle clearing, spill, sluice, providing irrigation facilities, &c., Rs. 29,500

2 The cost of Land Development and other ancillary services such as housing, &c., is not included in the above estimates.

3 The restoration work and the provision of irrigation facilities should be in accordance with approved specifications. The entire cost of these works and the development of the lands should be borne by the persons undertaking the works.

4 Persons who are authorized to execute the work will be offered a long term lease of the area made cultivable in paddy together with an adequate extent of high land.

5 Applications from persons who are prepared to take up one or all of the above tanks, should be made to the Assistant Government Agent, Trincomalee District up to June 30, 1954. Any further information can be had from him.

Office of the Land Commissioner,  
P. O. Box 500, Secretariat,  
Colombo 1, May 11, 1954.

M. RAJENDRA,  
Land Commissioner

**NOTICE OF LAND KACHCHERI**

REFERENCE notification in the *Ceylon Government Gazette* No. 10,662 of April 9, 1954, calling for applications for lands for coconut cultivation in the villages of Panichchankorn and Mankerni in the Eravur Korala Pattu in the Batticaloa District, Eastern Province, it is hereby notified that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri on June 14, 1954, at 10 a.m., at the Kachcheri, Batticaloa.

The Kachcheri,  
Batticaloa, May 12, 1954.

W. D. GUNARATNA,  
Government Agent.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්විමයි

අංකය කිව් 4612/ජේ/ඇල් ඇල් ඩී/281/53

1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත්. 1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජාවි බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ මුරුතවෙල පිහිටි මුරුතගචන්ත දෙමටඹවිට යන ඉඩමෙන් පාර්ච්ස් 0 7ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට කැටකැලගචන්ත, දකුණට සහ බස්නාහිරට දියඇලමය

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ මුරුතවෙල පිහිටි දෙමටඹවිට යන ඉඩමෙන් පාර්ච්ස් 14ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට කැටකැලගචන්ත; දකුණට සහ බස්නාහිරට දියඇලමය

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ මුරුතවෙල පිහිටි කහටගචන්ත යන ඉඩමෙන් ආක්කර 1යි, රුබ් 2යි, පාර්ච්ස් 36 8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට මල්වත්ත සහ පරණ දියඇලමය; නැගෙනහිරට වැට සහ අභිපාර, දකුණට මුරුතගචන්ත නොහොත් දෙමටඹවිට සහ කොළඹ-බුවරපාර; බස්නාහිරට දියඇලමය සහ දෙමටඹවිට.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ මුරුතවෙල පිහිටි අමුණපිල්ලාව යන ඉඩමෙන් පාර්ච්ස් 24ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට අමුණපිල්ලාව; නැගෙනහිරට සහ දකුණට පරණ දියඇලමය

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ පස්යාලේ පිහිටි බෝගච්චිට යන ඉඩමෙන් රුබ් 3යි, පාර්ච්ස් 12ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට පරණ වාරිමාගී ඇල සහ එලවළු කොටුව; නැගෙනහිරට දියඇලමය; දකුණට ඕවිට සහ පොල් ඉඩම, බස්නාහිරට ඇල

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ පස්යාලේ පිහිටි ගල්ගොච්චන්ත යන ඉඩමෙන් පාර්ච්ස් 10ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්.—

උතුරට සහ දකුණට ගල්ගොච්චන්ත, නැගෙනහිරට ඇල, බස්නාහිරට ගල්ගොච්චන්ත සහ අභිපාර

පී ඩී මුලත්තුලමේ, ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 7 වැනි දින කොළඹදිස

අංකය කිව් 3506/ජේ/එච්.ඇල්.ජී/362

1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය (පහත දැක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික ප්ලාන් නො එ 3,576 ගම—මුඛගමුව

කැබැල්ල: 1. ඉඩමේ නම: මිල්ලගචන්ත විස්තර. පොල් ඉඩම.

E 3

අයිතිකම් කියන්නෝ ඇම් ජේන ප්‍රනාන්දු, ඩී සිට ප්‍රනාන්දු, ඩී. සුගතන් ප්‍රනාන්දු, ඩී. සුමනදාස ප්‍රනාන්දු, ඩී. ජේෂ්වරා ප්‍රනාන්දු, ඩී ජේෂ්වරා ප්‍රනාන්දු සහ ඩී සුවර්ජි ප්‍රනාන්දු සියලුදෙනාම මුඛගමුව, බෙම්මුල්ල

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 15

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් යම්විලිවිලිත් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 21 වැනි දින සෑ 9 30ට කොළඹ කවච්චියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජූලි මස 7 වැනි දිනට මත්තෙන් එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකවශයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා එ මුදල ගණන් බැඳු ඇඳිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

එ සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප එජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 15 වැනි දින කොළඹ කවච්චියේදීය.

අංකය කිව් 4929/ජේ/ව බබ්ලිව්/2426

1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර:—

මූලික ප්ලාන් නො එ 3,642, ගම—පහල හංවැල්ල සහ ආට්ගල යන ගම්

කැබැල්ල: 1. ඉඩමේ නම: එපාමුල්ල. විස්තර: ඉඩම සහ තාවකාලික ගෙය. අයිතිකම් කියන්නෝ: විරපෙරුමගේ ඉසොහාමි, පහල හංවැල්ල සහ කොළඹ අගුරුප්පු ප්‍රසාදීන් වගන්තියේ ප්‍රමාණය අ 0, රු. 0, ප 9 90

කැබැල්ල: 2. ඉඩමේ නම: එපාමුල්ලඕවිට. විස්තර ඉඩම සහ ගෙය. අයිතිකම් කියන්නෝ: දෙමටන් පිටියගේ කොර්නෙල්ලිස්, පහල හංවැල්ල සහ කොළඹ අගුරුප්පු ප්‍රසාදීන් වගන්තියේ ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 9 6

කැබැල්ල: 3. ඉඩමේ නම පිංකැල්ලඕවිට. විස්තර: පොල් ඉඩම. අයිතිකම් කියන්නෝ. එච්. බබ්ලිව් ද සිල්වා ස තව අය. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 14.67

කැබැල්ල: 4. ඉඩමේ නම: එපාමුල්ලවත්ත. විස්තර ඉඩම. අයිතිකම් කියන්නා: තෝ දෝනා එළිසාහාමි, අට්ගල. ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 29.96.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 21 වැනි දින අපර්හාග 2.30 වේලාවට කොළඹ කවච්චියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජූලි මස 7 වැනි දිනට මත්තෙන් එ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකවශයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා එ මුදල ගණන් බැඳු ඇඳිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

එ සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප එජන්තතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 15 වෙනි දින කොළඹ කවච්චියේදීය.

ඇල් එච් 1015

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො එ 3635 ගම—උක්වත්ත, කළුතර නොවිමයි

ප්ලාට් 1.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 10ක් වයස ඇති රබර් ගස් 9ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති රබර් ගස් 2ක්ද, අවුරුදු 20ක මිල්ල ගසක්ද, ගොඩපර ගසක් සහ නැදුන් ගසක් තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නෝ උක්වත්තේ පදිංචි මනතුන්ග ආරච්චිගේ සෝමාවතී, මනතුන්ග ආරච්චිගේ වන්දුරත්න සහ අයිලප්පෙරුමා ආරච්චිගේ දේනා ලිසියානා පෙරේරා ගුණතිලක

ප්‍රමාණය අ 0, රු 0, ප 42

ප්ලාට් 2.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 15ක් වයස ඇති රබර් ගසක් සහ පොල් ගස් දෙකක් තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නා උක්වත්තේ පදිංචි දෙනා ලියොරිස් මනතුන්ග

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

ප්ලාට් 3

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර වැවිල්ලක් නැති එම ඉඩමේ කොටසක්

අයිතිකම් කියන්නා උක්වත්තේ පදිංචි ලොකුගේ දන්දිරිස් සිංඤ්ඤා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

ප්ලාට් 4.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 3ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති රබුටන් ගස් 2ක්ද, අඹගස් 2ක්ද, රුක්අත්තන ගසක් සහ කොස් ගසක් සහ නා ගස් 2ක්ද තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නෝ උක්වත්තේ පදිංචි තෙන්නකෝන් ආරච්චිගේ දිමිතියස් සහ හොරණ ගන්ගවුටේ පදිංචි තෙන්නකෝන් ආරච්චිගේ සම්පතගාමි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 118

ප්ලාට් 5.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර වැවිල්ලක් නැති එම ඉඩමේ කොටසක්, (ගල් පඩි තිබේ) අයිතිකම් කියන්නා උක්වත්තේ පදිංචි එල්ලාවල සාමිත්ත වගන්තේ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

ප්ලාට් 6

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 15ක් වයස ඇති නා ගසක්ද, රබර් ගස් 2ක්ද, කොස් ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක් ගසක්ද, කොස් ගසක්ද, කපුෂ් ගසක්ද, රබර් ගසක්ද අවුරුදු 5ක් වයස ඇති රබර් ගසක්ද, ගොඩපර ගසක් සහ කපුෂ් ගස් 2ක් තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නා පැල්පොල පදිංචි ලොකුලියනගේ දේනා තිලිස් නෝනා ද අල්විස්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

ප්ලාට් 7

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 20ක් වයස ඇති අඹ ගස් 2ක්ද, වල් දෙල් ගසක්ද, රබර් ගස් 11ක්ද, පොල්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති රබර් ගස් 5ක්ද, කපුෂ් ගසක්ද, පුවක් ගස් 5ක්ද, පී බබ්ලිට් හී පාලන් කොටසක්ද තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නෝ උක්වත්තේ පදිංචි අයිලප්පෙරුමා ආරච්චිගේ දේනා ලිසියානා පෙරේරා ගුණතිලක, මනතුන්ග ආරච්චිගේ වන්දුරත්න සහ මනතුන්ග ආරච්චිගේ සෝමාවතී

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

ප්ලාට් 8.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර සීර් ගොඩනැගිල්ලක කොටසක්ද, පී බබ්ලිට් හී පාලේ කොටසක්ද තිබෙන වැවිල්ලක් නැති ඉඩම

අයිතිකම් කියන්නා උක්වත්තේ පදිංචි ඉබ්‍රලයොඩගේ හෙලොනා ගාමි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 28

ප්ලාට් 9.

ඉඩමේ නම පොතුන්ගවේලන්ද

විස්තර අවුරුදු 30ක් වයස ඇති, පොල් ගස් 6ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති අඹ ගසක් සහ කොස් ගසක්ද, අවුරුදු 10ක් වයස ඇති දොඩම් ගසක්ද, අඹ ගසක්ද, රටදෙල් ගසක්ද, පිම්බු ගසක් සහ පුවක් ගස් 17ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පොල් ගසක්ද, පුවක් ගස් 2ක්ද, කිතුල් ගසක්ද, අඹ ගසක් සහ කෝපි පැල 4ක්ද, සීර් ගොඩ නැගිල්ලක කොටසක්ද, පී බබ්ලිට් හී පාලේ කොටසක්ද තිබෙන ඉඩම

අයිතිකම් කියන්නෝ උක්වත්තේ පදිංචි ඉබ්‍රලයොඩගේ හෙලොනාගාමි, ලොකුගේ ඇන්ඩ් සිංඤ්ඤා, ලොකුගේ සරාගාමි, ලොකුගේ ප්‍රේමරත්න, ලොකුගේ කරෝලිස් සිංඤ්ඤා, ලොකුගේ පැලිස් සිංඤ්ඤා, ලොකුගේ ඩේලිත් නෝනා සහ ලොකුගේ දිලෝගාමි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 107

එකතුව: අ. 0, රු. 1, ප. 99

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක් වූ ජූලි මස 2වෙනි දින පූර්වහාග 9.30ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954ක් වූ ජූනි මස 23වෙනි දිනට මත්තේන් එ ඉඩම් සම බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ආර් ඇල් බාලසූරිය,  
දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා  
වෛ 1954ක් වූ මැයි මස 10වෙනි දින  
කළුතර කවිචේරියේදීය

අංකය ඇල් එච් 892  
1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

අවසාන ගම් සිතියම් නො 87ට අතිරේක නො 53 ගම—ගම්මණ කට්ටිය 132.

ඉඩමේ නම මල්ගොටුවුමුල්ලෙම්විට

විස්තර අවුරුදු 10ක් වයස ඇති රබර් පැල කීපයක් සහිත නවාතැන් සහ අවුරුදු 10ක් වයස ඇති රටදෙල් ගස් 4ක්ද තිබෙන කුඹුර

අයිතිකම් කියන්නෝ ගම්මණ පදිංචි ගම්මණ ලියනගේ සයිනෝරිස්, ගම්මණ ලියනගේ දියස්, ගම්මණ ලියනගේ සාමිස් අල්පු, ගම්මණ ලියනගේ ජේමිස් සිංඤ්ඤා, ගම්මණ ලියනගේ ආනර් ගම්මණ ලියනගේ පුවිහාමි, ගම්මණ ලියනගේ මෙන්දිරිස්, ගම්මණ ලියනගේ විලියම් සිංඤ්ඤා, ගම්මණ ලියනගේ බබුන් සිංඤ්ඤා, වැලිපැන්න විතානගේ විලියම් සිංඤ්ඤා, බැද්දේ විතානගේ පිලෙක් සිංඤ්ඤා සහ මාරගේ ලීචේරිස් (රබර් පැල නවාතැන සහ රටදෙල් ගස් 3ක් බැද්දේ විතානගේ පිලෙක් සිංඤ්ඤා අයිතිකම් කියනු ලැබේ අනිත් රටදෙල් ගහට ගම්මණ ලියනගේ ආනර් අයිතිකම් කියනු ලැබේ)

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කට්ටිය : 133.

ඉඩමේ නම ඉබ්‍රලියානවත්ත

විස්තර අවුරුදු 30ක් වයස ඇති කොස් ගස් 1ක්ද, පොල් ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පොල් පැල 3ක් සහ අවුරුදු 30ක් වයස ඇති පුවක් ගස් 8ක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියන්නා ගම්මණ පදිංචි කුලප්පුනන්තිරිගේ දවිත් සිංඤ්ඤා

ප්‍රමාණය අ 0, රු 0 ප 94

කටයුතු 134.

ඉඩමේ නම ඉඩුල්ලගහවත්ත

විස්තර අවුරුදු 30ක් වයස ඇති රබර් ගස් 4ක්ද තිබෙන රබර් ඉඩම

අයිතිකම් කියත්තෙන් ගම්මණ පදිංචි කුලප්පුතත්තිරිගේ ලක්ෂ්මණ පාල සහ සිරියාමුල්ල විතානගේ සෙනෙරාගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 5 වෙනි දින පෙරවරු 9 30ට මතුගම හි ආර් ඩී කන්තෝරුවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජූනි මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බාලසුරිය,  
කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ මැයි මස 13 වෙනි දින  
කළුතර කම්බේරියේදීය

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මෙහි සඳහන් මාගේ අංකය ලියා එවිය යුතුයි.

අංකය ඇල් ඒ 7634/පේ/3/2439

1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. එනම්, කේශ/ඉබ්බාගමුවේ ආදර්ශ ප්‍රාථමික පාසැලටය

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ 52919 දින නො පේ/3/2439 දරන 521010 දින නො 10,462ක දරන ලබාගැනීමේ "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධකරන ලද ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාලගත්පත්තුවේ, බස්නාහිර ඉහල විසිදෙන කෝරළේ ඉඩබහවුම නම් ගමෙහි පිහිටි අ 0, රු 3, ප 377ක විශාලත්වයක් ඇති මාරගහපිටියේ හල්මිල්ලගහමුල්ලවත්ත නාමැති නො 1,172 දරන අවසාන ගම්මැතිමේ සැලැස්මේ 2වෙනි අතිරේකයේ නො 191යයි මැන වඩා විස්තරව හැඳින්වන බිම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 1 වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කම්බේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1954ක් වූ ජූනි මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

විශාල පවත්වන අවසාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ල කින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විශාල පවත්වන අවසාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයෙන් විශාල නොකරන බව මෙයින් දන්වමි

මාගේ 5953 දරන ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනතේ 7වැනි වගන්තිය යටතේ කරන ලද දැන්වීම මෙයින් අවලංගු කරමි

සාම. එච් සිල්වා,  
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ මැයි මස 10 දින  
කුරුණෑගල කම්බේරියේදීය

**ඉඩම් සමුහකරීම පිළිබඳ දැන්වීමයි**

නො මිඬුම් 252  
නො එල් ඒ/ඇල් ඇල් 1020

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ කම්බේරියේදී වම් 1954ක් වූ ජූනි මස 29වෙනි දින පූර්වහාන 10ට, 1935ගේ අඩක 19 දරන ඉඩම් සමුහකරණ කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්බේරියක් දකුණු පලාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කට්ටි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි

බඩ්ලි ආර් ද අල් විස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට.

දීමට යන ඉඩමේ විස්තර

ප්ලාන් අඩකය ඇල් වි පි 579 ගම—බබරවත.

කැබැල්ල 522, 523, 362.

ඉල්ලුම්කරුගේ නම අබේදස බයස් මහආරච්චි, පිටියල  
ප්‍රමාණය අ 23, රු 1, ප 3

අංකය ඇල් එච් 905  
1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො ඒ 3,617 ගම—හඳපාත්තොඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම නුගහේන, එගොඩවත්ත නොහොත් හික්ගහවත්ත  
විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුරුදු පොල් ගස් 1ක්ද, කැටකුලා ගස් 1ක්ද, කුඩුක් ගස් 1ක් සහ පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති උණපඳුරු 2ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති ලුණුමිදුල්ල ගස් 1ක්ද, පුවක් ගස් 2ක් සහ වැරිමැහි ඇලකින් කොටසක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියත්තෙන් නම හඳපාත්තොඩ ගාල්ලගේ පොඩ්ගාමි, රතුගමගේ ලුම්ප් අප්පු, පුබසිඟ ආරච්චිගේ ඇලිස් නෝනා සහ මුණගමගේ නොහොච්චිගේ එලියස්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 57

කැබැල්ල 2

ඉඩමේ නම නුගහේන එගොඩවත්ත නොහොත් හික්ගහවත්ත  
විස්තරය අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගස් 7ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති අබගස් 1ක් සහ කොස් ගස් 2ක් සහ වැරිමැහි ඇලකින් කොටසක්ද තිබෙන වත්ත

අයිතිකම් කියත්තෙන් නම හඳපාත්තොඩ ගාල්ලගේ පොඩ්ගාමි, රතුගමගේ ලුම්ප් අප්පු, පුබසිඟ ආරච්චිගේ ඇලිස් නෝනා සහ මුණගමගේ නොහොච්චිගේ එලියස්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක් වූ ජූලි මස 3වෙනි දින පෙරවරු 9 30ට හඳපාත්තොඩ සිංහල මිශ්‍ර පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක් වූ ජූනි මස 24වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බාලසුරිය,  
කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ මැයි මස 12 වැනි දින  
කළුතර කම්බේරියේදීය.

විවිධ දන්වීම්

අංකය. 8 බී/පී. 40/10.

ඉඩම් කවිවේරියේ දන්වීම්

පොද්ගලික ව්‍යාපාරයන් මගින් ගම්බද වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ පිහිටා තිබෙන පහත සඳහන් වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම පිණිස භාගනා මුදලක් යෙදවිය හැකි අය වලුන්ට (පොද්ගලිකව හෝ සමාගම් වශයෙන් වූ හෝ) දීමට තිබේ. පරික්ෂණයන්ට භාජනය වූ මේ වැව් ප්‍රතිසංස්කරණය කිරීමට යන ආකාරයේදී මුදල හා එසේ කිරීමෙන් ප්‍රයෝජන අත්වන ප්‍රදේශයද එක් එක් වැව අභිමුඛයෙන් සඳහන් කර ඇත

(1) මුදලියර්තුලම—

- (අ) ත්‍රිකුණාමලය—අනුරාධපුර පාරේ 8½ වැනි සැතපුම් කනුව අසල වැල්වේරි නම් ගමේ පිහිටා තිබේ
- (ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය—අක්කර 72යි
- (ඇ) ව්‍යාපාරය සඳහා වාරිමාගී පහසුකම් සැපයීමත් ඇතුළුව වැයවන තක්සේරු මුදල—වැව, වැව්බැම්ම, සොරොව්ව, වැව්වැන යනාදියට රුපියල් 55,000යි

(2) පෙරිය මුදලියර්තුලම—

- (අ) ත්‍රිකුණාමලය—අනුරාධපුර පාරේ 11 වැනි සැතපුම් කනුවට සැතැප්මක් පමණ දුරින් පිහිටා තිබේ.
- (ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය—අක්කර 100යි
- (ඇ) ව්‍යාපාරය සඳහා වාරිමාගී පහසුකම් සැපයීමත් ඇතුළුව වැයවන තක්සේරු මුදල—වැව, වැව්බැම්ම, සොරොව්ව, වැව්වැන යනාදියට රුපියල් 66,000යි

(3) මීල්ලවැව—

- (අ) ත්‍රිකුණාමලය—අනුරාධපුර පාරේ සැතැප්ම 17ක් ගොස් දකුණට හැරී ගොමරන්කඩවල-කුච්චාමේලි පාරේ සැතැප්ම 14ක් යා යුතුයි. එහැනින් වමට හැරී සැතැප්ම ½ පමණ දුර කැලය මැදින් ගියවිට වැවේ දකුණු ඉවුරට පැමිණිය හැක
- (ආ) වගා කරවිය හැකි බිම් ප්‍රමාණය—අක්කර 38යි
- (ඇ) ව්‍යාපාරය සඳහා වාරිමාගී පහසුකම් සැපයීමත් ඇතුළුව වැයවන තක්සේරු මුදල—වැව, වැව්බැම්ම, සොරොව්ව, වැව්වැන යනාදියට රුපියල් 29,500යි

2. ඉඩම් සංවර්ධනය, ගොවිල්ල කැපීදීම කාර්යයන් සඳහා යන මුදල තක්සේරුවල අඩංගු කර තැන.

3. වැව් ප්‍රතිසංස්කරණය කිරීමට සහ වාරිමාගී පහසුකම් අනුමත කළ සැලැස්ම පරිදි විය යුතුයි මෙම කාර්යයන් භාරගන්නා ව්‍යාපාරිකයන් විසින්ම ප්‍රතිසංස්කරණයටත් ඉඩම් සංවර්ධනයටත් යන මුළු මුදල දරිය යුතුයි.

4. මේ කාර්යයන් කිරීමට බලය ලත් ව්‍යාපාරිකයන්ට ගොවීන් භාගනා ඉඩම් ප්‍රමාණයන් සහිත එම වැව් යටතේ කුඹුරු කිරීමට හැකි බිම් ප්‍රමාණයන්ද දීර්ඝ කාලීන බදු ක්‍රමයක් අනුව දෙනු ලැබේ

5. ඉහත සඳහන් වැව්වලින් එකක් හෝ සියල්ලම හෝ භාර ගැනීමට කැමති අයවලුන් සවකීය ඉල්ලුම් පත්‍ර 1954 වර්ෂ ජූනි මස 30 වෙනි දිනට හෝ ඊට පෙර ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමාට ලැබෙන පරිදි ගැවිය යුතුයි. අනිකුත් කරුණු එතුමාගෙන් දැනගත හැකිය

ඇ.මී. රාජේන්ද්‍ර, ඉඩම් කොමසාරිස් තැන

වම් 1954ක්වූ මැයි මස 11 වැනි දින කොළඹදීය.

ඉඩම් කවිවේරියේ දන්වීම්

නැගෙනහිර පළාතේ, මඩකලපුව දිස්ත්‍රික්කයේ, ඒරුවුර් කෝරළෙහි පත්තුවේ, පතිවිච්චන්කේනි හා මාන්කේනි යන ගම්වල පොල් වැවීම සඳහා වම් 1954ක්වූ අප්‍රේල් මස 9 වෙනි දින නො 10,662 දරන ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළකළ දන්වීම සම්බන්ධ නැගෙනහිර පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් වම් 1954ක්වූ ජූනි මස 14 වෙනි දින උදේ කාලයේ වේලාව 10ට මඩකලපුව කවිවේරියේදී ඉඩම් කවිවේරියක් පවත්වන බව මෙයින් දන්වමි.

බබ්ලිච්චි. ඩී. ගුණරත්න, නැගෙනහිර පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 12 වෙනි දින මඩකලපුව කවිවේරියේදීය.

1 පහත පෙනෙන ලෙබනායේ සඳහන් ආණ්ඩුවේ ඉඩම් දීමට ඉල්ලුම් පත්‍ර කැඳවනු ලැබේ.

2. සියලුම ඉල්ලුම් පත්‍ර මෙහි පහත දී තිබෙන අයදුම්පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණකොට වයඹ පළාතේ දිසාපතිතුමා (ජී ඒ) වෙත වම් 1954ක්වූ ජූනි මස 30 වෙනි දිනට හෝ ඊට මත්තෙන් ලැබෙන්නට සැලැස්විය යුතුයි

3. ඉඩම් ලබාගැනීමට සුදුස්සන් තෝරීම පිණිස, පසුව ඉල්ලුම් කරුවන්ට දැනුම්දෙනු ලබන දිනවලදී සහ සාක්ෂිවලදී ඉඩම් කවිවේරි පවත්වනු ලැබේ ඉඩම් කවිවේරිය පිළිබඳ විස්තර දැනුම්දීම පිණිස සෑම අයදුම්කරුවෙකු විසින්ම ඉල්ලුම්පතෙහි බහුට ලියුම් ලැබෙන පිළිවෙල පැහැදිලිව සඳහන් කළ යුතුයි. සෑම අයදුම්කරුවෙකු විසින්ම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි එසේ නොහැකි නම් තමන් වෙතුවට බලය ලත් කෙනෙක් (ලියවිල්ලකින්) පෙනී සිටිය හැකි බවත් දන්වමි බහුගෙන් ලියවිල්ලකින් බලය ලත් කෙනෙකු ඉඩම් කවිවේරි යෙහි පෙනී නොසිටියහොත්, ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමට බලා පොරොත්තුවක් නැති ලෙස සලකනවා ඇත

4 ඉඩම් දීමට තෝරාගත් සියලුම අයදුම්කරුවන්ට තමන්ට දන්වූ විෂය නමින්ට දෙන්ට යන ඉඩමට අක්කරයකට රුපියල් තුන බැගින් බැඳිය යුතුයි ඉඩම් මැනීමට නුඩුවමනා වියදම් ආණ්ඩුවට දැරීමට අයදුම්කරුගේ නොසැලකිලිකමකින් සිදුවුවහොත් ඉහත බඳින ලද මුදල ආපසු නොදෙන බව දන්වමි. එසේ බඳිනලද මුදල් යම්කෙනෙකුට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස් තැන තීරණය කළොත් එම තීරණය අන්තිම තීරණයයි

5 පහත සඳහන් අයුරු වම්කොට ආදායම ලබන අයදුම්කරුවන්ගේ අයදුම්පත්‍ර සම්බන්ධව පමණක් සලකා බලනු ලැබේ. මෙය පුද්ගලික ආදායම් හෝ සමාගම් (කොමිපැනි) වශයෙන් ආදායම් ලබන්නෙක් විය හැක.

- පංතී—
- (අ) අවුරුද්දකට ආදායම අවිවාහක අය රුපියල් 12,000 දක්වා සහ විවාහක අය රුපියල් 24,000 දක්වා ඇති අයවලුන්ට අක්කර 50 දක්වා ලබාගත හැක.
- (ආ) ඉහත සඳහන් ආදායම්වලට අධික ආදායම් ලබන්නන්ට අක්කර 200 දක්වා ලබාගත හැක

අන්තිම වරට ආදායම බදු දෙපාර්තමේන්තුවෙන් ලැබුන තක්සේරු පහ තමාගේ ආදායම ඔප්පු කිරීමට පිණිස ඉඩම් කවිවේරියේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඉහත සඳහන් පංතී පිළිවෙලට තෝරා ගැනීම පවත්වනවා ඇත ඉල්ලුම්කරු තමන්ට වෙන් කරන ලද තැන්පත් මුදල් තිබෙන බව මට ඔප්පු කළහොත් ඉහත සඳහන් පංතීවලට වෙනස්වද ඉල්ලීම් සලකා බලනු ලැබේ

6 පංතී—

- (අ) යටතේ එන අයදුම්කරුවන්ට ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ ප්‍රකාර ඉඩමේ පදිංචිවීමට පොරොත්තුව කොන්දේසිය ඇතුළු ඉඩම් දෙනු ලැබේ
- (ආ) යටතේ එන ඉල්ලුම්කරුවන්ට රජයේ ඉඩම් පහත යටතේ දීර්ඝ කාල බද්දක් දෙනු ලැබේ ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දෙන ලද ඉඩම්වලට ඉඩම් වැඩි දියුණු කිරීමට පෙර තිබුණා වුවහොත් සියයට හතර බැගින් බදු ගෙවිය යුතුයි රජයේ ඉඩම් පහත යටතේ දීර්ඝ බදු ලබාගත් අය වලුන් අවුරුද්දකට, ඉඩම් වැඩිදියුණු කිරීමට පෙර තිබුණා වුවහොත් සියයට හතර බැගින් බදු ගෙවිය යුතුයි. මේ අයකිරීමේ ක්‍රමය අවුරුදු 30කට වරක් වෙනස් කිරීමට අදහස් කරනු ලැබේ දීර්ඝ කාල බද්ද පළමුකොට අවුරුදු 60කටද, බදුකාරයන් කැමති නම් තව අවුරුදු 60ක කාලයකට දීර්ඝ කර ගැනීමටද හැක

7. ලෙබනායෙහි සඳහන් ඉඩම්වල පොල්, පලතුරු, දෙවම් සහ දෙහි යනාදිය වැවීමට සාමාන්‍යයෙන් සුදුසු බව දැනගන්නට තිබේ ඉඩම් දීමට තෝරාගන්නා අයවලුන් විසින් ඒ ඉඩම්වල සංවර්ධන වැඩ පිළිවෙලක් අනුව සදාකාලික බෝග වැවිය යුතුයි

8. බදු දීමේ පොරොත්තු (කොන්දේසි) යනාදිය තවදුරට විස්තර වුවමනා නම් වයඹ පළාතේ දිසාපතිතුමා (ඒජන්තතුමා) ගෙන් ලබාගත හැක

ඒ. අරුල්පිරහසම්, වයඹ දිසාවේ දිසාපතිතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 13 වැනි දින කුරුණෑගල කවිවේරියේදීය.

ගමේ නම	ඉඩම් ලෙඛන		ප්‍රමාණය, අ රූ ප.	ඉල්ලුම් පත්‍රය
	සිතියමේ නො	සිතියමේ නො		
කෝන් වැව	3193	152 0 0	1 අයදුම්කරුගේ නම සහ ලිපිනය	
ඉහල මාවතගම	2401	627 2 19	2. ස්ථිර පදිංචිය	
කල්ලන් විය	2399	347 1 9	3 රක්ෂාව	
පොලොන්නරුව	2396	302 0 24	4 ලාංකිකයෙක්ද යන වග	
දිවුල්ලාව	2411	193 0 6	5 බැඳලාද නැද්ද යන වග සහ ගැපෙන් නැත්තේ ගණක	
කඩවලපිටිය	2411 බී	104 2 12	6 අයදුම්කරු සමගමක් නම්, එහි අධ්‍යක්ෂවරුන්ගේ නම් සහ ජාතියද, එහි මුල් කොටස් ගණක සහ ලාංකිකයන් සතු කොටස් ගණක සඳහන් කළ යුතුයි	
කුරුම්කුලම	2398	284 0 23	7 ආදායම් බදු දෙපාර්තමේන්තුවට පසු ගිය වාරයට තක්සේරු කළ අයුරු වාර්ෂික ආදායම කියද	
කෝන්ගස්වලයගම	2410	83 0 27	8 තැන්පත්කර ඇති මුදලක් තිබෙනම් එය කොපමණද	
තාරනගොල්ල	2414 ඒ	675 0 29	9 පුද්ගලිකව අයත් ඉඩම්වල විස්තර හා එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග	
වගන්තරේ	1987	73 2 13	10 ආණ්ඩුවේ ඉඩම්වල බදු හෝ ඉඩම් සංවර්ධන ක්‍රමය යටතේ අයත් ඉඩම්වල විස්තරයන් එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග	
කේවන් පැලැස්ස	3406	13 3 35	11 ඉල්ලන ලද ඉඩම්වල විස්තර— (අ) ප්‍රමාණය (ඉ) කැබැල්ලේ අංකය (උ) ජලානෝ නො (එ) ගමේ නම යනාදිය	
ඉහකොලගම	1989	41 3 20	12 වග කිරීමට යෝජනා කරන බෝග කුමක්ද	
කදම්බාව	1943	254 0 0	13 අවුරුදු පතා මේ වෙනුවට තැන්පත් කිරීමට කැමති මුදල් කොපමණද	
රත්මලේ	1921	297 0 0		
වල්පාලුව	1926	235 0 0		
ගජනේගම	2376	20 1 2		
කුඩාගම	2376 ඒ	23 0 0		
උක්වත්තෙගම	1915	104 1 32		
නාගොල්ලගම	1918	50 1 10		
තලගල්ල	1917	235 1 18		
කෝන් වැව	2405	125 3 7		
මතුරන්කඩවල	1541	174 3 1		

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

අංකය ඇල් ඒ 3525  
1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

ඇල්. ඩී.—බී 49/50  
නො ඇල්.බී 4776/ඇල්.ආර්.ඒ.පී.ඇල්. 3510—පේ 54ඇල්. 27.

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ගේ අංක 62 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් "ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ (3) (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගත යුතුවූ" 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් භාවිත කරනු ලබන බවට අත්පත් කරගනු ලබන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්චි බන්ඩා මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඔස්වින් ඊන් රයිල වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

පී බී මුල්කුලමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා  
වම් 1954පේ අප්‍රේල් මස 23 වැනි දින,  
කොළඹදීය.

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරුණු ලැබේ,

උප ලෙඛනය  
මුල් ජලානෝ නොමරය ඒ 2,071 ගම—මහවෙල

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

කැබැල්ල: 1.  
ඉඩමේ නම: මහ වෙලවත්ත.  
විස්තර: රබර්, කොකොවා සහ පොල් සහිත වත්ත අවුරුදු 50ක් ඇත. ගම්මිරිස් වැල්, පුළුන්ගස් සහ මැටියෙන් බැඳ පොල් අතු සෙවිලිකළ පැලක්ද තිබේ  
අයිතිකම් කියත්තෝ: නුවර රජවිදියේ නො. 76ගේ පදිංචි ඒ. පී. ප්‍රනාන්දු, බී. පේ. පිරිස් සහ ජී. බබ්ලිච්. නන්දවම් ද සිල්වා ප්‍රමාණය: අ. 19, රූ. 2, ප. 10

(3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති ගැම කෙනෙක් ම—

කැබැල්ල: 2.  
ඉඩමේ නම: මහවෙල වත්ත.  
විස්තර: රබර්, කොකොවා සහ පොල් සහිත වත්ත අවු. 50ක් ඇත. ගම්මිරිස් වැල් සහ පුළුන් ගස්ද තිබේ.  
අයිතිකම් කියත්තෝ: නුවර රජවිදියේ නො. 76ගේ පදිංචි ඒ. පී. ප්‍රනාන්දු, බී. පේ. පිරිස් සහ ජී. බබ්ලිච්. නන්දවම් ද සිල්වා ප්‍රමාණය: අ. 1, රූ. 2, ප. 34.

(අ) වම් 1954ක් වූ ජූලි මස 14වෙනි දින පූර්වගාය 100 මහනුවර කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

එකතුව: අ. 21, රූ. 1, ප. 4.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක් වූ ජූලි මස 7වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සභාචාර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්නා වොත් මා ඉදිරියට වින් දක්වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියා කරනු නොලැබේ

ඊන් රයිල,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.  
වම් 1954ක් වූ මැයි මස 14 වැනි දින  
මහනුවර කවච්චියේදීය.

උප ලේඛනය

මූලික ඒලානයේ නො පි පි ඒ 2,039 ගම—බෝහොට

කැබැල්ල : 1

ඉඩමේ නම දරාදකුඹුර විස්තර අවුරුදු 30ක් පමණකුඹුර අයිතිකම් කියන්නා බෝහොට විහාරය භාරකරු බී ධර්මකීන සාමි, බෝහොට විහාරය, මැඩවල

ප්‍රමාණය අ 0, රු 2, ප 6

කැබැල්ල : 2

ඉඩමේ නම දරාදකුඹුර විස්තර කමත අයිතිකම් කියන්නා බෝහොට විහාරය භාරකරු බී ධර්මකීන සාමි, බෝහොට විහාරය, මැඩවල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල : 3

ඉඩමේ නම කෙලියල්කොටුවේහේන, කෙලියල්කොටුවේවෙන විස්තර අවුරුදු 10ක් පමණකුඹුර පොල් සහ අම්බස් තිබේ අයිතිකම් කියන්නා බෝහොට විහාරය භාරකරු බී ධර්මකීන සාමි, බෝහොට විහාරය, මැඩවල

ප්‍රමාණය අ 0, රු 3, ප 14

කැබැල්ල : 4.

ඉඩමේ නම වරකාවකුඹුර විස්තර අවුරුදු 30ක් පමණකුඹුර අයිතිකම් කියන්නා බෝහොට විහාරය භාරකරු බී ධර්මකීන සාමි, බෝහොට විහාරය, මැඩවල

ප්‍රමාණය අ 0, රු 1, ප 25

එකතුව අ 1, රු. 3, ප. 13.

ඇල් බී—බී 49/50

නො ඇල් බී 4777/ඇල් අර්ධ/ඒපීඇල් 3680/පේ 54 ඇල් 43

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඔස්වින් ටේන් රයිට් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ ජූලි මස 14 වෙනි දින පූර්වභාග 9 30ට මහනුවර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ ජූලි මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

එසේ ලියවිල්ලකින් නොදැන්වුවොත් මා ඉදිරියට විත් දක්වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියා කරනු නොලැබේ

ටේන් රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මැයි මස 14 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය

උප ලේඛනය

මූලික ඒලානයේ නො පි පි ඒ 2,059. ගම—පුලියද්ද

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මොරහැරකුඹුරෙවත්ත විස්තර අවුරුදු 10ක් පමණ ඇති පුවක් ගස් 1ක්ද, අවුරුදු 50ක් පමණකුඹුර නේ පදුරු සවිල් පසක්ද, කුඹුරක්ද තිබේ අයිතිකම් කියන්නා බඩලිචි ඇම් අප්පුහාමි සහ බඩලිචි ඇම් කළුබණ්ඩා, වැහිගල් දෙණිය, තලාතුමිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල : 2

ඉඩමේ නම මොරහැරකුඹුරෙවත්ත විස්තර අවුරුදු 50ක් පමණකුඹුර නේ පදුරු සවිල් පසක්ද, අවුරුදු 10ක් පමණකුඹුර පුවක් ගස් 2ක්ද තිබේ අයිතිකම් කියන්නා බඩලිචි ඇම් අප්පුහාමි සහ බඩලිචි ඇම් කළුබණ්ඩා, වැහිගල් දෙණිය, තලාතුමිය

ප්‍රමාණය අ 0, රු 1, ප 32

එකතුව. අ 0, රු. 2, ප 14

ඇල්. බී—බී 49/50

අංකය ඇල් බී 2220—ඇල් අර්ධ/ඒපීඇල්/5793—පේ 54 ඇල් 66.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් ඒ පී මහින්ද සිල්වා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954ක්වූ ජූලි මස 8 වෙනි දින පූර්වභාග 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූලි මස 30 වෙනි දින ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඒ පී ඇම් සිල්වා,

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මැයි මස 13 වෙනි දින මාතර කවිචේරියේදීය

උප ලේඛනය

නො 515 දරන අවසාන ගම් සිතියමේ නො 3 නේ අතිරේක සිතියම ගම—සපුගොඩ

කැබැල්ල 55.

ඉඩමේ නම ඉහලහල්පන්දෙණිය නොහොත් පහලහල්පන්දෙණිය පහල කැල්ල විස්තර කුඹුර අයිතිකම් කියන්නා ඒ බී ඇස් වික්‍රමරත්න, කබුරුපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 7

කැබැල්ල 56.

ඉඩමේ නම ඉහලහල්පන්දෙණිය නොහොත් පහලහල්පන්දෙණිය පහල කැල්ල විස්තර කුඹුර අයිතිකම් කියන්නා ඒ බී ඇස් වික්‍රමරත්න, කබුරුපිටිය ප්‍රමාණය අ 0, රු 2, ප 12

කැබැල්ල : 57.

ඉඩමේ නම ඉහලහල්පන්දෙණිය නොහොත් පහලහල්පන්දෙණිය පහල කැල්ල විස්තර කුඹුර අයිතිකම් කියන්නා ඒ බී ඇස් වික්‍රමරත්න, කබුරුපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල : 58.

ඉඩමේ නම ඉහලහල්පන්දෙණිය නොහොත් පහලහල්පන්දෙණිය පහල කැල්ල විස්තර කුඹුර අයිතිකම් කියන්නා ඒ විජේ නායක, ඇන් විජේනායක "අසෝකගාර්", කබුරුපිටිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 7



කැබැල්ල 59  
 ඉඩමේ නම අපරහල්පත්දෙකින් පනොහොත් පහලහල්පත්දෙකින් පහල කැබැල්ල  
 විස්තර කුඹුර  
 අයිතිකම් කියන්නෝ ඒ විදේශයක ඇත් විදේශයක,  
 'අසේකගොඩ' කුඹුරුපිටිය  
 ප්‍රමාණය අ 0, රු 2 ට 18  
 කැබැල්ල 60  
 ඉඩමේ නම ඉහලහල්පත්දෙකින් පනොහොත් පහලහල්පත්දෙකින් පහල කැබැල්ල  
 විස්තර කුඹුර  
 අයිතිකම් කියන්නෝ ඒ විදේශයක ඇත් විදේශයක,  
 'අසේකගොඩ', කුඹුරුපිටිය  
 ප්‍රමාණය අ 0, රු 0 ට 7  
 එකතුව අ 1, රු 1, ප. 20

ඇල් ඩී — ඩී 49/50  
 මේ සම්බන්ධයෙන් එවන සැම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි  
 ඇල් ඒ/7177 ඇල් ආර්ඩ්/ඒපීඇල් 975/ජේ/ඇල් ඇල් ඩී/2331

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ  
 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලට සැමුවෙල් හෝරිසි සිල්වා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙකී සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) 1954ක්වූ ජුනි මස 24 වෙනි දින පූර්වහඟ 9ට කුරුණෑගල කවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,  
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජුනි මස 16 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි

සෑම එළි සිල්වා  
 කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා  
 එළි 1954ක්වූ මැයි මස 15වෙනි දින  
 කුරුණෑගල කවේරියේදීය

උප ලේඛනය

1 වෙනි උපධාගැනීමේ ගම් සැලැස්මේ නො 1 216 ගම—අරගම  
 පනා 581  
 ඉඩමේ නම ගලේහේන දලුපොත ගෙදරවත්ත  
 විස්තර පොල්වත්ත, අවුරුදු 40-50 දක්වා වයසැති  
 අයිතිකම් කියන්නා කුරුණෑගල ගැට්ටුවනේ පදිංචි දෙව්වපෙළුප්  
 ළගේ වික්කානේ තෙන්නා සහ වික්කානේ සිපිවේ  
 ප්‍රමාණය අ 3 රු 2, ප 18  
 එකතුව අ 3, රු 2, ප. 18.

ඇල් ඩී — ඩී 49/50  
 මේ සඳහා එවන සැම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි  
 ඇල් ඒ/7702/ඇල් ආර්ඩ්/ඒපීඇල් 4280/ජේ/ඇල් ඇල් ඩී/2932  
 1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ  
 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලට සැමුවෙල් හෝරිසි සිල්වා වන මම 1950 අංක 9 දරන

ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙකී සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්ට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) 1954 ජේ ජුලි මස 1 වෙනි දින පූර්වහඟ 9ට කුරුණෑගල කවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,  
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954 ජුනි මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි. නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දැන්වා නොඑළු අයගේ කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දැන්වමි

සෑම එළි සිල්වා,  
 කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

එළි 1954ක්වූ මැයි මස 15 වෙනි දින  
 කුරුණෑගල කවේරියේදීය

උප ලේඛනය

පනා 276 යහ 275 දරන යටියමේ නො 1 දරන ඒකාබද්ධ අතිරේකය  
 ගම්—මාකදුර සහ එලිවිල

පනා 68  
 ඉඩමේ නම පොතුකොටුවගොවොහේන  
 විස්තර ප්‍රියන්ත සුන් වයස ඇති පොල් ඉඩමක්  
 අයිතිකම් කියන්නා බබ්ලිවි එළි පබ්ලිස් සිසෙකුකු යාපන හන්දිය,  
 අනුරාධපුර  
 ප්‍රමාණය අ 7, රු 3, ප 0

නො 69  
 ඉඩමේ නම පොතුකොටුවගොවොහේන  
 විස්තර වයස ඇති පොල් ඉඩමක්  
 අයිතිකම් කියන්නා බබ්ලිවි එළි පබ්ලිස් සිසෙකුකු යාපන හන්දිය,  
 අනුරාධපුර  
 ප්‍රමාණය අ 0 රු 0, ප 25

එකතුව අ 7, රු 3, ප. 25.

නො. 6.  
 ඉඩමේ නම පොතුකොටුවගොවොහේන  
 විස්තර වයස ඇති පොල් ඉඩමක්  
 අයිතිකම් කියන්නා බබ්ලිවි එළි පබ්ලිස් සිසෙකුකු යාපන හන්දිය,  
 අනුරාධපුර  
 ප්‍රමාණය අ 0 රු 0 ප 2

එකතුව අ. 0, රු. 0, ප 2.

එම සඳහා එවන සැම ලිපියකම මාගේ අංකය සඳහන් කළ යුතුයි  
 ඇල් ඩී ඩී—49/50

ඇල් ඒ/ඇල් ආර්ඩ්/33/2/ආර්ඩ්/ඒපීඇල් 3035/  
 ජේ/ඇල් ඇල් ඩී/96/53

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ  
 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලට සැමුවෙල් හෝරිසි සිල්වා වන මම 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙකී සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

- (2) එසේ ශාන්ත අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ශාන්ත සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ශාන්ත යන ඉඩම් ශාන්ත අයිතිවාසිකම් ඇති ශාන්ත කෙනෙක්—

- (අ) 1954 වේ ජූලි මස 1 වෙනි දින පූර්වහසය 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ජූනි මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

විභාගය පවත්වන අවස්ථාවේදී අයිතිවාසිකම් සම්බන්ධව තිබෙන සියලුම ලියවිලි මා ඉදිරිපිට පෙන්විය යුතුයි නියම දිනට පෙර තම තමන්ගේ අයිතිවාසිකම් සම්බන්ධව තොරතුරු මා වෙත ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයවලුන් මා ඉදිරියේ විභාගය පවත්වන අවස්ථාවේදී පෙනී සිටීමට උවමනා නැත තවද අයිතිවාසිකම් සම්බන්ධව ලියවිල්ලකින් දන්වා නොඑවූ අයගේ කට වචනයන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි

ශා.ම. එච්. සිල්වා,  
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ මැයි මස 15 වෙනි දින  
කුරුණෑගල කවිචේරියේදීය

උප ලේඛනය

- මුල් ප්ලාන් නො ඒ 1,190 ගම—ජාකඩුව
- නො. : 1.  
ඉඩමේ නම : කොපිහේන.  
විස්තර : අවුරුදු 10-25ක පොල් ඉඩම.  
අයිතිකම්කියත්තා ඇස් ඇස් බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි  
ප්‍රමාණය අ 0, රු 2, ප 31
- නො. : 2.  
ඉඩමේ නම : කොපිහේන.  
විස්තර : අවුරුදු 10-25ක පොල් ඉඩම.  
අයිතිකම් කියත්තා : ඇස්, ඇස්, බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි, ආරවුල්කරු රජමහ විහාරයේ ජයකඩුවෙන  
(විහාරාධිපති ජාකඩුවේ, පුස්වැල්ල සුමනපේරො),  
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 4
- නො. : 3.  
ඉඩමේ නම : කොපිහේන  
විස්තර : අවුරුදු 10-25ක පොල් ඉඩම  
අයිතිකම්කියත්තා ඇස්, ඇස්, බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි, ආරවුල්කරු රජමහ විහාරයේ ජයකඩුවෙන  
(විහාරාධිපති ජාකඩුවේ, පුස්වැල්ල සුමනපේරො).  
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 1
- නො. : 4  
ඉඩමේ නම : කොපිහේන  
විස්තර : අවුරුදු 10-25ක පොල් ඉඩම  
අයිතිකම්කියත්තා ඇස් ඇස් බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි  
ප්‍රමාණය අ 0 රු 0, ප 33
- නො. : 5.  
ඉඩමේ නම : කොපිහේන  
විස්තර : අවුරුදු 10-25ක පොල් ඉඩමක අවුරුදු 20ක රබර් ගස්  
100ක් (අතරෙන් සිවුවන ඇත)  
අයිතිකම්කියත්තා : ඇස් ඇස්, බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි.  
ප්‍රමාණය අ 4, රු. 0, ප 9
- නො. : 6  
ඉඩමේ නම : කොපිහේන.  
විස්තර : අවුරුදු 20-30ක පොල් ගස් 3ක්ද, අවුරුදු 20-30ක කොස්  
ගස් 3ක්ද, අවුරුදු 12ක රබර් ගස් 1ක්ද, අවුරුදු 10ක පුළුන් ගස්  
2ක්ද, අවුරුදු 2-15ක පුවක් ගස් 19ක්ද, අවුරුදු 2-15ක කෝපිපැල  
6කින් යුත් පොල් ඉඩමක්.  
අයිතිකම්කියත්තා. ඇස් ඇස් බඩලිච්චි බී උක්කුබණ්ඩා,  
පුස්වැල්ල, වැරඹි  
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 17.  
එකතුව : අ. 5, රු. 0, ප. 15.

ඇල්. ඩී—බී 49/50

අංකය ඇල් අර්බ්/එච් ඇල්/4387 ඒ—පේ/  
ඇල් ඇල් බී/183/53/ඇල් ජ/147.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ශාන්තී පනතේ  
7 වෙනි වගන්තිය යටතේ දන්වමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා ඇ.ම. ජී වි පී බඩලිච්චි සමරසිංහ වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ශාන්තී පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ශාන්ත මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ශාන්තී පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු දෙමි,
- (2) එසේ ශාන්තී පනතේ කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ශාන්තී සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ශාන්තී පනතේ ශාන්තී පනත අයිතිවාසිකම් ඇති ශාන්තී කෙනෙක්—

- (අ) වම් 1954ක්වූ ජූලි මස 27 වෙනි දින පූර්වහසය 9ට අමෙපුස්සේ තානායම්පටට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ ජූලි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

(ඉ) ඉඩම්වලට අයිතිකම් කියත්තාවුන් විසින් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල් පිළිබඳවත්, විස්තර මා වෙත වම් 1954ක්වූ ජූලි මස 20 වෙනි දිනට පෙර එවිය යුතුය සඳහන් ජේදය කෙරේ ශා.ම. අයිතිකරුවෙකුගේම අවධානය යොමු කරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩම්වලට ඇති අයිතිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් නුදුන් අයවලුන් විසින් ඉදිරිපත් කරනු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ

ඇ.ම. ජී. වි පී බඩලිච්චි සමරසිංහ,  
කැගල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ මැයි මස 12 වෙනි දින,  
කැගල්ල කවිචේරියේ දීය

උප ලේඛනය

- මුල් ප්ලාන් නො ඒ 743 ගම—මායිත්තොචුව
- කැබැල්ල : 1.  
ඉඩමේ නම : මත්කඩගාවාවත්ත නොහොත් තලම්චිටේ හේනේ කැබිලිතැන්තේවත්ත;  
විස්තර : අවුරුදු 40ක්වූ පොල්වත්ත,  
අයිතිකම් කියත්තෝ : දෙමටදෙනිපතිරත්තා ශා.ම.ගේ මයිලිස් සිඤ්ඤා සහ කලුආරච්චිගේ නන්දවතී වංසලතා (අවු වගස්කාරයා),  
කුකුල්පොහේ, දෙරවක,  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 23
- කැබැල්ල : 2.  
ඉඩමේ නම : මත්කඩගාවාවත්ත නොහොත් තලම්චිටේ හේනේ කැබිලිතැන්තේවත්ත;  
විස්තර : අවුරුදු 4ක්වූ පොල් පැලයක්ද, අවුරුදු 30ක්වූ කොස් ගස් 2ක් සහ අවුරුදු 15ක්වූ පුවක් ගස් 12ක් සහිත ඉඩම;  
අයිතිකම් කියත්තෝ : දෙමටදෙනිපතිරත්තා ශා.ම.ගේ මයිලිස් සිඤ්ඤා සහ කලුආරච්චිගේ නන්දවතී වංසලතා (අවු වගස්කාරයා),  
කුකුල්පොහේ, දෙරවක.  
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 8
- කැබැල්ල : 3.  
ඉඩමේ නම : මත්කඩගාවාවත්ත නොහොත් තලම්චිටේ හේනේ කැබිලිතැන්තේවත්ත;  
විස්තර : අවුරුදු 40ක්වූ පොල්වත්ත;  
අයිතිකම් කියත්තෝ : දෙමටදෙනිපතිරත්තා ශා.ම.ගේ මයිලිස් සිඤ්ඤා සහ කලුආරච්චිගේ නන්දවතී වංසලතා (අවු වගස්කාරයා),  
කුකුල්පොහේ, දෙරවක.  
ප්‍රමාණය අ 1, රු 3, ප 22
- කැබැල්ල : 4.  
ඉඩමේ නම : මත්කඩගාවාවත්ත නොහොත් තලම්චිටේ හේනේ කැබිලිතැන්තේවත්ත,  
විස්තර : අවුරුදු 40ක්වූ පුවක් ගස් 5ක්ද, අවුරුදු 30ක්වූ කොස් ගස් සහ අවුරුදු 4ක්වූ පොල් පැල 2ක් සහිත පොල් ඉඩම.  
අයිතිකම් කියත්තෝ : දෙමටදෙනිපතිරත්තා ශා.ම.ගේ මයිලිස් සිඤ්ඤා සහ කලුආරච්චිගේ නන්දවතී වංසලතා (අවු වගස්කාරයා),  
කුකුල්පොහේ, දෙරවක.  
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 12.  
එකතුව : අ. 2, රු. 1, ප. 25.

**அரசாட்சியாரின் தேள்வைக்காசிய காணி விளம்பரங்கள்**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம்  
5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புதுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம் மார்ச் 7 ன் 17 உ.

மாகாண அல்லது இலங்கை அரசாங்கத்தின் இலக்கம் :  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலயத்தின் இலக்கம் :  
Q 4612/J/LLD/231/53.

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் ஹப்பிற்றிகம் கோறையில் முறுத்தவெல எனலும் கிராமத்திலிருக்கும் முறுத்த கழுவத்த டெமற்ற ஒவிற எனலும் காணியிலிருந்து சுமார் 00 7 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கெற கெல கழுவத்த,  
கிழக்கு ' னு  
தெற்கு . டிய எல ஓயா,  
மேற்கு . டிய எல ஓயா.

(2) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் ஹப்பிற்றிகம் கோறையில் முறுத்தவெல எனலும் கிராமத்திலிருக்கும் டெமற்ற ஒவிற எனலும் காணியிலிருந்து சுமார் 14 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கெறகெல கழுவத்த;  
கிழக்கு ' னு  
தெற்கு டிய எல ஓயா,  
மேற்கு ' னு

(3) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் ஹப்பிற்றிகம் கோறையில் முறுத்தவெல எனலும் கிராமத்திலிருக்கும் கழுவகழுவத்த எனலும் காணியிலிருந்து சுமார் 1௪ 2 று. 36 8 பொ விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மலவத்தவும் டிய எல ஓயாவின் பழைய நீர்ப்பாதையும்;  
கிழக்கு ' வேலியும் ஒற்றடிப்பாதையும்,  
தெற்கு . முறுத்த கழுவத்த அல்லது டெமற்ற ஒவிறவும் கொழும்பு-கண்டி ரோட்டு,  
மேற்கு : டிய எல ஓயாவும் டெமற்ற ஒவிற.

(4) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் ஹப்பிற்றிகம் கோறையில் முறுத்தவெல எனலும் கிராமத்திலிருக்கும் அமுலு பில்லாவ எனலும் காணியிலிருந்து சுமார் 24 பாச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி—எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ' அமுன பில்லா;  
மேற்கு : அமுன பில்லா;  
கிழக்கு : டிய எல ஓயாவின் பழைய பாதை,  
தெற்கு : னு

(5) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் சியான கோறள கிழக்கில் பஸயல் எனலும் கிராமத்திலிருக்கும் போகலுஒவிற எனலும் காணியிலிருந்து சுமார் 3 றுடல் 12 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி—எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ' பழைய நீர்ப்பாய்ச்சம் எல்லம் காய கனி தோட்டம்;  
கிழக்கு டிய எல ஓயா;  
தெற்கு ' ஒவிறவும் தென்னந தோட்டமும்;  
மேற்கு ' வாயக்கால்

(6) கொழும்பு டிஸ்ட்ரிக்ட் சியான கோறள கிழக்கில் பஸயல் எனலும் கிராமத்திலிருக்கும் கல்கொடவத்த எனலும் காணியிலிருந்து சுமார் 10 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கல்கொடவத்த,  
தெற்கு : னு  
கிழக்கு வாயக்கால்,  
மேற்கு கல்கொடவத்தவும் ஒற்றடிப்பாதையும்

இல Q 3506/J/HLD/362.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,576 கிராமம்—முட்கொழுவ

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. று ப
1 மில்கழுவத்த	தென்னநதோட்டம்	எம் யேன பாளுந்து, டி. சேறா பாளுந்து, டி. சுகதன பாளுந்து, டி. சமனதாச பாளுந்து, டி. பேத்துறு பாளுந்து, டி. யோன பாளுந்து, டி. சுவாரிஸ் பாளுந்து இவர்கள் எல்லாரும் முட்கொழுவ, பெம்முல்லலை வசிப்பவர்கள்	0 0 15

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராடலலமாக 1954 ம் மார்ச் (ஆலு) ஆடி மாதம் 21 ன் தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடந்தைகளின் தன்மைமையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் மார்ச் (ஆலு) ஆடி மாதம் 7 ன் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,  
1954 ம் மார்ச் (மே) வைகாசி 15 ன் 1௭ உ.

எ செயின். வி. விஜயமான்,  
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனடு.

இல Q 4329/J/TW/2426

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட இல A 3,642 கிராமம்—ஹனவெல் பஹலவும், அறிகலவும்

துண்டு காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ று ப.
1 எப்பமுல்ல	தோட்டமும், நிரந்தரமற்ற ஈடும	ஈரப்பெறும்கே இசோஹாமி, ஹனவல் பஹல, அதி சங்கைக்குரிய அதிமேற்றி ராணியார், கொழும்பு	0 0 9 90
2 எப்பமுல்லஒவிற	தோட்டமும் ஒரு ஈடும ..	.. டெமற்றனபிறறிய கொணீலில், ஹனவெல், பஹல அதிசங்கைக்குரிய அதி மேற்றி ராணியார், கொழும்பு	0 0 9 06
3 பினகெலஒவிற	தென்னநதோட்டம் ..	எச். டபினயு டி. சிலவாவும் மற்றவாக்கும்	0 0 14 67
4 எப்பமுல்லவத்த	தோட்டம்	கங்காணிகே டொன எலிடாஹாமி, அறிகல், ஹனவல்	0 0 29 96

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 21 ந் தேதி பி ப 2 30 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 7 ந் தேதிக்கு முன்னா, எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந் உ.

எ செயின் வி. விஜயமான்,  
மேல மாகாண உதவி அரசாட்சி எசனாடு  
இலக்கம் LH 1015

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி ப இல A 3,635. உகவததை கிராமம், களுத்தறைத் தோட்டமூனை, களுத்தறை டிஸ்திரிக், மேல மாகாணம்

தணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பொத்தனாக வேலண்ட	20 வயதுள்ள ஒரு நனை, ஒரு கொடப்பொரு, ஒரு மிலலா, மரங்களும், 10 வயதுள்ள 2 நப்பர் மரங்களும், ஒரு வயதுள்ள 9 நப்பா மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	இலெப்பெருமா ஆராசிகே டோனா பெரரா குணத்திலக்கா, மனத்துங்கே ஆராசிகே சந்திரநடன், மனத்துங்கே ஆராசிகே சோமவதி, உகவததை	0 0 4 2
2	பெடி	15 வயதுள்ள ஒரு நப்பா மரமும், 2 தெனனை மரங்களும், உண்டு	டொன விஜேரநிஸ், மனத்துங்கே, உகவததை	0 0 1 4
3	பெடி	தோட்டத்தின் ஒரு பகுதி (ஒன்றும் பயிரிடப்படவில்லை)	லொக்குகே டனடிநிஸ் சிங்கோ, உகவததை	0 0 1 2
4	பெடி	15 வயதுள்ள 3 தெனனையும், 2 நம்பட்டான, 2 மா மரங்களும், ஒரு நுக்கத்தான, ஒரு பலா, 2 நாமரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	தெனக்கோன ஆராசிகே டிமிற்றியஸ், உகவததை தெனக்கோன ஆராசிகே சம்பதாமி, கனகாமுவ, கொறனை	0 0 11 8
5	பெடி	தோட்டத்தின் ஒரு பகுதி (ஒன்றும் பயிரிடப்படவில்லை), அங்கே கல்லால் கட்டப்பட்ட படிக்களின் ஒரு பகுதி உண்டு	எல்லாவல விவிதா தெரே, உகவததை	0 0 2 9
6	பெடி	15 வயதுள்ள ஒரு நா, 2 நப்பா, 2 பலா மரங்களும், 10 வயதுள்ள ஒரு கழக மரமும், ஒரு பலா மரமும், ஒரு கயு மரமும், ஒரு நப்பா மரமும், 5 வயதுள்ள ஒரு நப்பா மரமும் ஒரு கொடப்பொரு மரமும், 2 கயு மரங்களும், கொண்ட ஒரு தோட்டம்	லொக்கு வியனகே டோனா, நெலிஸ் நோனா டி அலலிஸ், பெலப்பொல	0 0 1 9
7	பெடி	20 வயதுள்ள 2 மாமரங்களும், ஒரு வலடேல் மரமும், 11 நப்பா மரங்களும், 4 தெனனையும், 10 வயதுள்ள 5 நப்பா மரங்களும், ஒரு கயு மரமும், 5 கழக மரங்களும், பி டபிளயு டி. ரேட்டின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்	இலெப்பெருமா ஆராசிகே டோனா பெரரா குணத்திலக்கா, மனத்துங்கே ஆராசிகே சந்திரநடன், மனத்துங்கே ஆராசிகே சோமவதி, உகவததை	0 0 13 0
8	பெடி	தோட்டத்தின் ஒரு பகுதி, (ஒன்றும் பயிரிடப்படவில்லை), அங்கே நிரந்தரமான கட்டிடத்தின் பகுதிகளும், பி டபிளயு டி. ரேட்டும் உண்டு	இம்புலகொடகே கெலனகாமி, உகவததை	0 0 2 8
9	பெடி	30 வயதுள்ள 6 தெனனையும், 20 வயதுள்ள ஒரு மாமரமும், ஒரு பலா மரமும், 10 வயதுள்ள ஒரு தோட்டமும் ஒரு மாமரமும், ஒரு நத்தடேல் மரமும், ஒரு யம்பு மரமும், 17 கழக மரமும் 5 வயதுள்ள ஒரு தெனனையும், 2 கழகமரங்களும், ஒரு வித்துள மரமும், ஒரு மாமரமும், 4 கோப்பிச் செடிகளும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதிகளும், பி டபிளயு டி ரேட்டும் கொண்ட ஒரு தோட்டம்	இம்புலகொடகே கெலனகாமி, லொக்குகே அனடி சிங்கோ, லொக்குகே சருகாமி, லொக்குகே பிரேமரடன், லொக்குகே கரேலிஸிங்கோ, லொக்குகே பாலிஸ் சிஞ்சூ லொக்குகே டெலின நோனா, லொக்குகே டிலோகாமி, உகவததை	0 0 10 7

மொத்தம் .. 0 1 9 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 2 ந் தேதி முற்பகல் 9 30 மணிக் கு களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா 23 6 54 க்கு முன் தங்களுடைய கோரிக்கைகளை எழுத்துமூலம் அனுப்பத் தவறினால், அவர்களுடைய விண்ணப்பங்கள் எடுக்கப்படமாட்டா.

களுத்தறைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு வைகாசிமீ 10 ந் உ.

ஆர் எல் பாலசூரிய,  
டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி எசனாடு,  
இல LH 905

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம் பட இல A 3,617 கிராமம்—கனடானகொட

தணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	நுககேனா எகொடவதத் அல லது கிக்காவதத்	15 வயதுள்ள ஒரு தெனனையும், 5 வயதுள்ள ஒரு லுனுமிடெல்லா, ஒரு கெறக்கெல், ஒரு குழ்புக், 3 கழக மரங்களும், 5 வயதுள்ள 2 மூங்கில் செடிகளும், ஒரு வயதுள்ள ஒரு லுனுமிடெல்லா, 2 கழக மரங்களும், நீப்பாயச்சம் வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்	கலகே பொடிகாமி, நட்டு கமகே லூலிஸ்அப்ப, கபசிகா ஆராசிகே அலிஸ், நோனா, முனகமகே நொகொத்தெற்றிகே எலியாஸ், கனடானகோட	0 0 5 7
		20 வயதுள்ள 7 தெனனை மரங்களும், 16 வயதுள்ள ஒரு மாமரமும், 2 பலா மரங்களும், நீப்பாயச்சம் வாயக்காலின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்		0 0 10 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமமாக 1954 ம் ஆடி மாதம் 3 ந தேதி முற்பகல் 9 30 மணிகளுக்கு கந்தபாளையகோடு சிங்கள கலவன பாடசாலை மண்டபத்தில் என்முன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கையுள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆனி மாதம் 24 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இந்நால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கனத்தறைக கச்சேரி,  
1954 ம் ஆடி மாதம் 12 ந ௨

ஆர் எஸ் பாலசூரிய,  
இலத்திரிக அதி உதவி அரசாட்சி ஏசுணடு  
இல LH 832

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குணம்	காணியின் பெயர்	கிராமப்பட்டு இல 87 இன் திருத்த இல. 3 விபரம்.	கிராமம்—கமமன் உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
132	மலக்காடெழுமலே ஒழித்த	நெல் வயல், அங்கே 10 வயதுள்ள 4 றத்த டேஸ் மரங்களும், 10 வயதுள்ள கொஞ்ச ரப்பாச செடி களும் உண்டு	கமமன் லியனகே சினநேறில், கமமன் லியன கே டியெஸ், கமமன் லியனகே சாமில் அப்பு, கமமன் லியனகே யேயிலசிககோ, கமமன் லியனகே ஆதர், கமமன் லியனகே புழுசிகாமி, கமமன் லியனகே மெனடிநில, கமமன் லியனகே உவில்லியம் சிங்கோ, கமமன் லியனகே பபுன் சிங்கோ, வெளிப்பெளன் விதானகே உவில்லியம்சிககோ, பெட்டே விதானகே பெலெக் சிங்கோ, மாறகே லிவேறில், கமமன் 3, றத்தடே மரங்களும், ரப்பர் பாததியும் பெட்டே விதானகே பெலெக் சிங்கோ எனப்பவருக்குரியது. ஒரு றத்துடேல் மரம் கமமன் லியனகே ஆதர் எனப்பவருக்குரியது	0 0 8 0
133	இடம்புலக்காவத்த	30 வயதுள்ள ஒரு பலா மரமும், 30 வயதுள்ள ஒரு தென்னை மரமும், 3 வயதுள்ள 3 தென்னங் கன்றுகளும், 30 வயதுள்ள 7 கழக மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	குலப்பு தந்திரிகே தேவிதசிககோ, கமமன்	0 0 9 4
134	ஷே	ரப்பா நிலம், அங்கே 30 வயதுள்ள 4 ரப்பா மரங்கள் உண்டு	குலப்புதந்திரிகே குணபால், சிறியமுல்ல விதானகே செனேகாமி, கமமன்	0 0 4 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமமாக 1954 ம் ஆடி மாதம் 5 ந தேதி முற்பகல் 9 30 மணிகளுக்கு மதுக்கம், டி. ஆர். ஓ. கந்தபாளையம் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கையுள்ள தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆனி மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கனத்தறைக கச்சேரி,  
1954 ம் ஆடி மாதம் 13 ந ௨

ஆர் எஸ் பாலசூரிய,  
இலத்திரிக அதி உதவி அரசாட்சி ஏசுணடு.

இதையிடிகை கடிதம் வரைவோ இதை குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்.

1953 ம் ஆடி மாதம் 7 ந திகதி வெளியிடப்பட்ட 7 வது பிரிவினையடியான அறிவித்தல் இத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

சாம எச் சிலவா,  
இலத்திரிக அதி உதவி அரசாட்சி ஏசுணடு  
குருணாகல் கச்சேரி,  
1954 ம் ஆடி மாதம் 10 ந ௨

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

10 10 52 ல 10,462 ம் இலக்க அரசாங்க கெசெற்றில் பிரசுரிக்கப்பட்ட 19 9 52 ம் திகதி J/3/2439 ம் இலக்கப் பிரகடனத்தில் காணி, காணி அபிவிருத்தி மந்திரி தீர்மானித்தபடி—

குருணாகல் இலத்திரிக, சிறியல் கற்பத்து, இலவிசெக்கே கோறன் மேற்கு, இப்பகமுல் கிராமத்திலுள்ள மறகஹ பிரிய ஹலமில்லல் கஹ முல்வத்த எனனும் காணியில் 0 எக்கா 3 ரூட 37.7 பாசல விசாலம், 1,172 ம் இலக்கப் பிரதம் படத்துக்கு 2 ம் இணைப்படத்தில் 191 ம் துண்டாக அளந்து கட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமமாக 1954 ம் ஆடி மாதம் 1 ந தேதி காலை 9 00 மணிகளுக்கு குருணாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கையுள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆடி மாதம் 23 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என்முன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டவுண்டும் எழுத்தமுல்லமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் என்முன்பாக விசாரணைக்கு வரத் தேவையில்லை. அவர்கள் விசாரணை செய்யப்படவும் மாட்டாது.

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ் மாகாண மட்டக்களப்பு பிரிவில், ஏறாஹா கோறண்பற்றிலுள்ள பரிசுசங்கேணி, மாங்கேணி கிராமங்களில் தென்னை பயிரா செய்கைகளுக்கு காணி கொடுக்க விண்ணப்பங்களை அனுப்பும்படி 1954 ம் ஆண்டு, சித்திரை மாதம் 9 ந திகதியின் 10,662 ம் இலக்க இலங்கை அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் சார்பாக, மட்டக்களப்பு கச்சேரியில் 14 6 54 ல, காலை 10 மணிகளுக்கு, கீழ் மாகாண அறிவிப்பு, ஒரு காணிக் கச்சேரி நடத்தவாரென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

டபிளயு டி. குணரெடன,  
கீழ் மாகாண அறிவிப்பு.  
மட்டக்களப்பு கச்சேரி,  
1954 ம் ஆடி மாதம் 12 ந ௨.

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ் காணப்படும் அட்டவணியில் குறிப்பிடும் விபரங்கள் அடக்கிய முடிக்குரிய காணிக் பங்குகள் கொடுப்பதற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படும்.

2. எல்லா விண்ணப்பங்களும் வட்டமேல் மாகாண அறிவிப்பு (G A, N W P) அவர்களுக்கு 1954 ம் ஆண்டு ஆனி மாதம் 30 ம் திகதி அல்லது அதற்கு முன் சேரவேண்டும். கீழ் காட்டப்பட்ட மாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருக்க வேண்டும்

(3) மீள்வெய்—

- (a) திரிகோணமலை—அனுராதபுரி ரோட்டால் 17 மைல் தூரம் சென்று, கொழும்புமலை—சூசுவெளி ரோட்டாலும் 14 மைல் தூரம் சென்று, பின் இடது பக்கமாக 1 மைல் நடந்தால், குளத்தின் வலது கரையைச் சேரலாம்,
- (b) தன்னீரா பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நெல் நிலம் 36 ஏக்கர்,
- (c) இத்திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகை ரூபா 29,500

2. காணி பண்படுத்தவதற்கும் அதோடு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கும் போன்ற வேலைகளுக்குத் தேவையான செலவுத் தொகை மேற்கூறிய திட்டத்திற்கு சோதனைக் கொள்ளப்படவில்லை.

3. இத்திருத்த வேலைகளும், நீர்ப்பாசன வசதிகளும், ஓர் குறிப்பிட்ட திட்டத்தின்படியே செய்ய முடிக்கப்படல் வேண்டும் இவ் வேலைகளுக்குத் தேவையான முழுச் செலவிற்கும் இவ்வேலையைச் செய்துமுடிக்க ஒப்புக்கொள்பவரே பொறுப்பாளியாவார்.

(4) இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு அனுமதி கொடுக்க படவாகளுக்கு, நெற்பயிரிடுவதற்குக் காணியும், அதோடுதேத் மேட்டு காணியும் நீடித்த குத்தகையிற் கொடுக்கப்படும்.

(5) இந்த வேலைகளில் ஒன்றையாகிலும், அல்லது எல்லாவற்றையும் செய்ய விரும்புவோரானது விண்ணப்பப்பதற்கும், திரிகோணமலை, உதவிமாக்கான அதிபரால் 30 6 54 வரை ஏற்றுக்கொள்ளப்படும் மேலும், தேவையான விபரங்களை உதவி மாக்கான அதிபரிடம் பெற்றுக் கொள்ளலாம்

எம் இராஜேந்திரா,  
காணிக் கொமிஷனார்.

காணிக் கொமிஷனார் காரியாலயம்,  
தபால் பெட்டி இல 500.  
செக்கிரட்டேரியட்,  
கொழும்பு, 1954 ம் ஆம் மேய் 11 ந் உ.

**காணி மீட்டற் சட்டம்**

இல LRO/APL 5586-J/54/L/132.  
கச்சேரி இல. LA 3545.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப் பட வேண்டுமென்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலவகுலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து), குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று க்ருதப்படும் ஒரு தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1954 ம் ஆம் (ஏப்பிரல்) சித்திரைமீ 23 ந் உ.

பீ. பி. புலவகுலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,071. கிராமம்—மகாவெல்

விசாலம்.

குண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1 மகாவெல்வத்த	.. ரப்பா, கொக்கோ, தென்னையுடைய தோட்டம் (50 வருஷ), பஞ்ச மரங்களில் மிளகாய்க் கொடியும், ஒரு ஒலைக்கூரை மண் குடிசையும் உடையது	கண்டி, ராஜ வீதி 76 ம் இலக்கத்திலிருக்கும் ஏ பீ பானுநது, பி ஜே பீரிஸ், ஜி டபளியூ நந்தாவதி த சிலவா	19 2 10
2 ஷே	.. ரப்பா, கொக்கோ, தென்னையுடைய தோட்டம் (50 வருஷ), பஞ்ச மரங்களில் மிளகாய்க் கொடிக்களுடையது	ஷே	1 2 34
மொத்தம்			21 1 4

இல. LD 4777/LRO/APL 3680/J 54 L 43.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்தாக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழ்குமமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1954 ம் ஆம் ஜூலை மாதம் 14 ந் திகதி காலை 9 30 மணிக்கு என்முனை கண்டிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அது தொகையைக் கண்டிக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆம் ஜூலை 7 திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் இருபிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி ஐன்ற ஒலிவின் ரேன ரைட் ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுப்பவர்கள் விசாரணையின் போது உரிமைகாரர்கள் தமது உரிமைகளை கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாமற் செய்துவீரோம்.

கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆம் மேய் 14 ந் உ.

ரேன ரைட்,  
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 2,059 கிராமம்—பூலியத்த  
காணி விபரம்

விசாலம்.

குண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	ஏ ரூ ப
1 மோர்ஹொரமுடிவேலத்த	.. தோட்டத்தில் 10 வருஷத்திய 1 பாகு மர 50 வருஷத்திய தேயிலை மரங்களும் நெல் வயலுமிருக்கின்றன	தலாத்து ஓய, வெயிலத்தெனியிலிருக்கும் டபளியூ. எம். அப்பாஹாரியும் டபளியூ எம் கலுப்பண்டாவும	0 0 22
2 ஷே	.. தோட்டத்தில் 50 வருஷத்திய தேயிலை மரங்களும் 10 வருஷத்திய 2 பாகு மரங்களும் மிருக்கின்றன.	ஷே	0 1 32
மொத்தம்			0 2 14

இல LD 4776/LRO/APL 3510—J/54/L/27

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 14 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் கண்டிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 7 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜனர, ஒலிவின ரேன ரைட், ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுபவர்கள் விசாரணையினபோது உரிமைகாரர்கள் தமது உரிமைகளை கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிடும

கண்டிக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 14 ந் உ.

ரேன ரைட்,

டிஸ்திரிக்டு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,039. கிராமம்—போதொட்ட.

துண்டு.	காணியின் பெயர்.	வீபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
				ஏ ரு. ப
1	தொரணத்தொழி ..	30 வருஷத்திற்கு மேல் நெலவயல்	மெதவெல்ல, போதொட்ட விஹார பாதுகாவலர் வண. பி. தமம பிரகருத்த தேரே	0 2 6
2	ஷெ ..	குடுமித்தொழி ..	ஷெ ..	0 0 8
3	கெலியல் கொட்டுவேஹை, கொட்டுவேகேன	தொட்டத்தின் தென்கி, பிலா, ரப்பா, பாக கும, 10-20 வருஷத்திய மாமரங்களு மிருக்கின்றன	ஷெ ..	0 3 14
4	வரக்காவலுமபு ..	30 வருஷத்திற்குமேல் நெலவயல்	ஷெ ..	0 1 25
			மொத்தம்	1 3 13

இலக்கம் LB 2220-LRO/APL 5793—J L 54 66.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 8 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாததறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜனர ஏ. டி. மஹிந்த வில்லவர், ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாததறைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ.

ஏ டி எம் வில்லவர்,

டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்.

அட்டவணை

எவ வீ. பீ. 515 ன சபலிமண்ட இல 3. கிராமம்—ஸபுகொட்ட.

துண்டு.	காணியின் பெயர்.	வீபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
				ஏ ரு. ப.
55	இஹலஹலபண்டெனிய அல்லது பஹல ஹலபண்டெனியெ பஹல காலல்	நெலவயல்	ஏ டி எஸ் விகரமரதன், கம்புறுபிடிய	0 0 7
56	ஷெ ..	ஷெ ..	ஷெ ..	0 2 12
57	ஷெ ..	ஷெ ..	ஷெ ..	0 0 9
58	ஷெ ..	ஷெ ..	ஏ விஜேனாயக, என விஜேனாயக, "அலோககார", கம்புறுபிடிய	0 0 7
59	ஷெ ..	ஷெ ..	ஷெ ..	0 2 18
60	ஷெ ..	ஷெ ..	ஷெ ..	0 0 7
			மொத்தம்	1 1 20

இல. LA/LRO/53/2/LRO/APL 3035/J/LLD/96/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 1 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு ஜூன் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி அலுவலர் சம்பந்தவழிகே சேரியல் ஹென்றி சில்வா, ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும் எழுத்துமூலமாக உரிமைகள் எனமுன்பாக விசாரணைக்கு வராதேவையிலலை. அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

குருணாகல் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந் உ.

சே. எச் சில்வா,  
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை  
ஆரம்பப்பட இல A 1,190 கிராமம்—ஜாகடுவ

குறை	காணியின் பெயர்	விபரம்	உரித்தானியின் பெயர்.	விசாலம் ஏ று ப
1	கோபிவேளை	10-25 வருஷ தென்னந் தோட்டம்	வேலு, புலவெல்லையிலிருக்கும் எஸ். எஸ். டபிளியு. பீ உக்குபண்டா என்று சொல்லப்படுகிறது	0 2 31
2	ஷெ	..	மேற்படியும் ஜாகடுவ, ஜயகடுவேளை ரஜமஹாவிஹாரையி லிருக்கும் பெரிய சுவாமி புலவெல்ல சமன தேரே என்று சொல்லப்படுகிறது	0 0 4
3	ஷெ	..	வேலு, புலவெல்லையிலிருக்கும் எஸ் எஸ் டபிளியு பீ உக்குபண்டாவும் ஜாகடுவ, ஜயகடுவேளை ரஜமஹா விஹாரையிலிருக்கும் பெரிய சுவாமி புலவெல்ல சமன தேரேவும் என்று சொல்லப்படுகிறது	0 0 1
4	ஷெ	..	வேலு, புலவெல்லையிலிருக்கும் எஸ். எஸ். டபிளியு. பீ உக்குபண்டா என்று சொல்லப்படுகிறது	0 0 33
5	ஷெ	20 வருஷ 100 ரப்பா மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	.. 4 0 9
6	ஷெ	20-30 வருஷ 3 தென்னமரங்களும், 20-30 வருஷ 3 பிலா மரங்களும், 12 வருஷ 1 ரப்பா மரமும், 10 வருஷ 2 பஞ்சு மரங் களும், 2-25 வருஷ 19 பாகு மரங்களும், 2-15 வருஷ 6 கோப்பிக் கன்றுகளும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ ..	.. 0 0 17
மொத்தம்				5 0 15

இல. LA 7702/LRO/APL 4280/J/LLD/2332.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 1 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு ஜூன் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி அலுவலர் சம்பந்தவழிகே சேரியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்குக் கொண்டுவரப்படவேண்டும், எழுத்துமூலமாக உரிமைகள் எனமுன்பாக விசாரணைக்கு வராதேவையிலலை அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது

குருணாகல் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந் உ.

சே. எச் சில்வா,  
டிஸ்திரிக்டு உதவி அதிபர்

அட்டவணை

குறை	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ று ப
68	பொதுகொடுவகாவேளை	ஒரு கிணறும் அடங்கிய பழைய தென்னந் தோட்டம்	அனுராதபுரம், யாழ்ப்பாண சந்தியிலிருக்கும் டபி ளியு பபிலிஸ் சிககோ என்று சொல்லப்படுகிறது	7 3 0
69	ஷெ	.. பழைய தென்னந் தோட்டம்	ஷெ ..	.. 0 0 25
மொத்தம்				.. 7 3 25
6	ஷெ	..	ஷெ ..	.. 0 0 2

இல LA 7177/LRO/APL 975/J/LLD/2331.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 24 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,



(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,  
 குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனன், சம்பந்தவருகே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைகளுக்கொண்டு வரப்பட்டுவரும் எழுத்துமூலமாக உரிமைகளை மேற்குறிப்பிட்ட திகதிக்குமுன் எனக்கு அறிவிக்காதவர்கள் எனமுன்பாக விசாரணைக்கு வராதேவையிலலை. அவர்களை விசாரணை செய்யப்படவும் மாட்டாது.

குருணாகல் கச்சேரி,  
 1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந் உ.

சேம. எச். சிலவா,  
 டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை

	1,216 ம் கிராமப்படத்துக்கு 1 ம் இணைப்படம், கிராமம்—அரகம்,	விசாலம்.
துணடு. காணியின் பெயர்,	விபரம்.	உரிமைகேட்பவர பெயர்.
561 கல்ஹேன, தலுப்பொத்த கெதரவத்த	40-45 வருஷக்குசென்ற தோட்டம்	3 2 1 டிக்காகே தெனாலும், தேவட பெஜலலாகே டிக்காகே சிரியும் என்று சொல்லப்படுகிறது

இலக்கம் LRO/APL 4387 A—J/LLD/183/53/LG 147.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற, சட்டத்தின் பொருட்டு இதனைத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக அம்பேபுலச விடுதிடீட்டில் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 27 ந் திகதி காலை 9 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதிகளில் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்திரிக்டு உதவி எஜனன் எம் ஜி. வி. பீ. டபிளயு சமற்கிஷஹ ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 20 ந் திகதிக்குமுன் எனக்கு விடைகருமபடி அனுப்ப வேண்டும். குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகள் காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா.

கேகாலை கச்சேரி,  
 1954 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 12 ந் உ.

எம் ஜி. வி. பீ. டபிளயு சமற்கிஷஹ,  
 மாகாணப்பிரிவின உப அதிபர்.

அட்டவணை

பிரதமப்படம் A 743 கிராமம்—மாயனஞ்ஞவயும், தொறவக்கயும்

துணடு.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப
1	மனடகாவலத்த அல்லது ஒவிறேறேறேனே கேபலித் தென்னேவத்த	40 வருஷ தென்னந தோட்டம்	குக்குளபெனே, தொறவக்க வாசியான தெமம் பட்ட தெனிப்பத்திறன்னேறேறலாகே மகிலிஸ சிஞஞோவும், செலவி களு ஆராச்சிகே நனதா வதிவனசலத்த	0 0 23
2	ஷெ	40 வருஷ தென்னந தோட்டம், 4 வருஷ 1 தெனனை, 30 வருஷ 2 பலா, 15 வருஷ 12 பாகுமரங்கையுடையது	ஷெ ..	0 0 8
3	ஷெ	40 வருஷ தென்னநதோட்டம்	ஷெ ..	1 3 22
4	ஷெ	4 வருஷ 5 பாகு, 30 வருஷ 1 பலா, 4 வருஷ 2 தெனனை மாங்கையுடைய தென்னந தோட்டம்	ஷெ ..	0 1 12
மொத்தம் ..				2 1 25